


தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



Growing
with the
Community
ESTD-1991

14 ஆவது ஆண்டு
14th Year

இது ஒரு மாதந்த தகவல் மஞ்சள்
a monthly information digest



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box -3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4Phone: (416) 920-9250
Fax: (416) 921-6576email:
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruSenior Assistant Editor
Vijay AnanthAssistant Editors
Sasi Pathmanathan
Anton KanagasooriyarGeneral Manager
S.T. SingamPublic Relation
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. Vimalanathan
T. Thevendran
R. R. RajkumarTechnical Support
Haran Graph &
Tamil CreatorsTypesetting
Layout & Design
Ahilan AssociatesPrinters
Ahilan Associates
(416) 920-9250PUBLISHED MONTHLY
4000 Copies

ஆசிரியரிடமிருந்து FROM THE EDITOR

“தாய்மண் மீட்பில் சமபலத்துடன் களமாடி வரும் தமிழர் தலைமைத்துவத்துக்கும், தாயகத்துச் சகோதரர்களுக்கும் எங்கள் ஆத்மார்த்த ஆதரவை மீண்டுமொரு தடவை வழங்க கனடியத் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் அருமையானதொரு சந்தர்ப்பம் ‘பொங்கு தமிழ்’.

செப்டம்பர் 25, சனிக்கிழமையை நினைவில் வைத்திருங்கள். நூறு நூறாகவன்றி, ஆயிரமாயிரமாக அரை லட்சமாக - ஒரு லட்சமாக ஓரணியில் நாமிங்கு திரளுவோம்!”

கடந்த மாதத் தமிழர் தகவலின் ஆசிரிய தலையங்கம் மேற்கண்ட வேண்டுகோள் வரிகளுடன் நிறைவடைந்திருந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பொங்கு தமிழுக்கு நாம் எதிர்பார்த்த ஒரு இலட்சம் இலக்கு எட்டப்பட்ட உணர்ச்சியால் எழுச்சி பெற்ற மகிழ்ச்சியில் இதனைப் பதிவு செய்வது வரலாற்றின் பணிப்பாக அமைந்துள்ளது.

‘தலையோ, இது கடல் அலையோ’ என அனைவரையும் வியக்க வைத்துள்ள இவ் வைபவத்தை ஒரு வரியில் விழிப்பதானால், “பொங்கு தமிழ் வரலாற்றுக்கு, வரலாறு எழுதிய வைபவம் இது” என்று சொல்வது மிகைப்படுத்தலாக இருக்காது.

எங்கள் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் மட்டுமன்றி, சர்வதேசமும் நிகழ்ந்தேறியவைகளுக்கு மருடம் வைத்தாற் போன்று அரங்கேறிய கனடிய பொங்கு தமிழின் வெற்றிச் செய்தி உலகத்தின் சிகரத்துக்கும் அப்பால் சென்றுள்ளது.

இந்த விழாவுக்குப் பிரதம விருந்தினர்கள் இல்லை; சிறப்புப் பேச்சாளர்கள் அழைக்கப்படவில்லை; தென்னிந்திய சினிமாக்காரர்களோ பாடகர்களோ இறக்கப்படவில்லை.

அட்டகாச ஆடம்பரங்களுக்கு அப்பாற்பட்ட வைபவமே பொங்கு தமிழ் என்பதை செப்டம்பர் 25ஆம் திகதி ஹொறன்ரோ குயின்ஸ் பார்க்கில் கனடியத் தமிழர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

வழக்கம்போலச் சில தீய சக்திகள் இந்த நிகழ்வினைக் குழப்ப முயற்சி எடுத்தது பரகசியம். பெற்ற தாயைக் கொலை செய்வதற்கு நிகரான இந்த ஈனச் செயலில் ஈடுபட்டவர்களை இளையவர்கள் அடையாளம் கண்டு

கொண்டதால், தேவையற்ற அனர்த்தங்களை முற்கூட்டியே அகற்ற முடிந்துள்ளது.

தென்னாபிரிக்க விடுதலைத் தலைவர் நெல்சன் மண்டேலா அண்மையில் இங்கு வருகை தந்தபோது, குயின்ஸ் பார்க்கில் பொது வரவேற்பொன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதில் சுமார் 85,000 மக்கள் கூடியதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

அதனிலும் கூடிய தொகையினர் பொங்கு தமிழில் திரண்டிருந்ததைக் கண்டதாக கனடியப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளதன் ஊடாக, லட்சம் பேர் கூடியது பதிவுபெறுகின்றது.

கனடிய ஆங்கில வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் சில உண்மையை மறைக்க விரும்பாது tens of thousands மக்கள் பொங்கு தமிழில் குழுமிருந்ததாகத் தெரிவித்தன.

ஆனால், ரொறன்ரோவின் ஆங்கிலப் பத்திரிகையொன்று தனது செய்தியில் ஒரு பூஜ்யத்தை விழுங்கி, புதுக் கணக்கு காட்டியுள்ளது.

மற்றைய ஆங்கிலப் பத்திரிகைகள் பொங்கு தமிழ் பற்றி ஒரு வரிதானும் எழுதாது மௌனம் சாதிக்கின்றன. அலையலையாகத் திரண்டிருந்த தமிழுணர்வாளர்கள் தொகை கண்ட அதிர்ச்சியிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லைப் போலும்!

கனடாவின் மத்திய-மாகாண லிபரல் கட்சியினரும் அவ்வாறே! ஒருவர்கூட குயின்ஸ்பார்க் பக்கம் தலைகூடக் காட்டவில்லை; என்ன காரணமோ?

ஈழ மண்ணிலிருந்து நான்கு தமிழ் எம். பிக்கள் இவ்வைபவத்துக்கு வர விரும்பினராயினும் போல் மாட்டின் அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

இவரது சிறுபான்மை அரசுக்குப் ‘பிராணவாயு’ வழங்கவுள்ள N.D.Pயின் தலைவர் ஜாக் லேற்றன் இங்கு பேசுகையில், லிபரல் அரசின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டித்து விளாசத் தவறவில்லை.

உறவுக்கான உணர்வாக உருவான பொங்கு தமிழ், பல உண்மைகளைத் துகிலுறிய வைத்து நிற்கின்றது.

கனடாவில் பொங்கு தமிழை ஏற்பாடு செய்த எமது மாணவமணிகளுக்குத் தலை சாய்க்கின்றோம். தொடரட்டும் உங்கள் இனமாளம்; வளரட்டும் உங்கள் தமிழ்ப் பணி.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station 'F'
Toronto, ON. M4Y 2L4போன் : (416) 920-9250
ஃபக்ஸ்: (416) 921-6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர்
தகவல் நிலையம்
ரொறன்ரோ
&
தமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்பிரதம ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
மஞ்சி திருமுத்த உதவி ஆசிரியர்
விஜய் ஆனந்த்உதவி ஆசிரியர்கள்
சசி பத்மநாதன்
அனரன் கனகசூரியர்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்பொதுமக்கள் தொடர்பு
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்
ரி. தேவேந்திரன்
ஆர். ஆர். ராஜ்குமார்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிராப் &
தமிழ் கிரியேட்டர்ஸ்ஒளி அச்சு-வடிவமைப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்அச்சுப்பதிப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்
(416) 920-9250மாதாந்த வெளியீடு
4000 பிரதிகள்

அமெரிக்க எல்லையில் பாதுகாப்புக் கெடுபிடி அதிகரிப்பு U.S. Border Crackdown

பயங்கரவாதிகள் அமெரிக்க எல்லையைக் கடந்து உள்ளே வந்துவிடக்கூடும் என்ற காரணத்தைக் காட்டி, அமெரிக்கா தனது கனடிய மற்றும் மெக்சிக்கோ எல்லைகளில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, அளவுக்கு அதிகமான அதிகாரங்களை border patrol agents என்னும் பாதுகாப்பு பிரிவுக்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.

புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஓரம்சமாக, இந்த எல்லைகளை இரு புறங்களிலும் கடப்பவர்களின் கைவிரல் அடையாளங்கள் இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து இதற்குப் பலமான எதிர்ப்பிருப்பினும் அமெரிக்கா தனது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை.

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு விசா வழங்குவதற்கு அவர்களின் கைவிரல் அடையாளம் பெறப்படுவது அங்கு சட்டமாக்கப்பட்டு நடைமுறையிலிருப்பது தெரிந்ததே.

அகதிநிலை கோருவதற்காக ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்க எல்லையைக் கடப்பவர்கள் கைது செய்யப்படுகையில், அவர்களை அமெரிக்க நீதிப்பிரிவானதுக்கு உட்படுத்துவதே எல்லைப் புற சோதனை அதிகாரிகளின் கடமையாக இதுவரை காலமும் இருந்துவந்தது.

நீதிமன்றத்தில் இவர்களது கோரிக்கை மற்றும் மேன்முறையீடுகளை விசாரித்து இறுதியான முடிவெடுக்கச் சில சமயம் ஒரு வருடமும் எடுப்பதுண்டு.

ஆனால், புதிய நடைமுறையின் கீழ் மேற்கண்ட நிலையில் கைதாகும் ஒருவரை எட்டு நாட்களில் நாடுகடத்தும் அதிகாரம் எல்லை ரோந்து அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இவ்வாறான அதிகாரங்களை எதிர்பார்த்திருந்த எல்லை ரோந்து அதிகாரிகள், புதிய நடைமுறைகளையிட்டு மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் அமெரிக்காவிலிருந்து 43,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அகதிகளுக்கு உதவினால் மட்டும் போதாது; அகதிகள் உருவாவதைத் தடுக்கவும் கனடிய அரசாங்கம் முன்வர வேண்டும்!

உலகம் முழுவதும் பேசப்படும் 'ஜெனிவா ஒப்பந்தம்' எனப்படுவது, அகதிகளை ஏற்றுக்கொள்ள முன்வந்த அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்பந்தமிடப்பட்ட ஆவணம்.

இதில் ஒப்பமிட்ட நாடுகளில் கனடா மிக முக்கியமானது. பெருமளவிலான உலக அகதிகளை ஏற்று இங்கு குடியேறக் கனடா அனுமதித்ததால், உலகக் கிராமமாக இது உயர்வு பெற்று நிற்கின்றது.

இதற்கென, அகதிகள் பராமரிப்புக்கான 'நான்சன் மெடல்' (நான்சன் பதக்கம்) கனடிய அரசுக்கும் கனடிய மக்களுக்கும் வழங்கப்பட்டதை இங்கு நினைவு கூரவேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தளவில், அவர்களது புகலிட நாடுகளில் கனடா பிரதான இடத்தினை வகித்து வருகின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அகதிகளாக வெளியேறிய சுமார் ஆறு லட்சம் போரில், ஏறத்தாழ 40-45 வீதமானவர்கள் கனடாவில் குடியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1983 இனக்கலவரம், 1987 இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு ஆகிய வேளைகளில் கனடா தனது கதவுகளை அகலத் திறந்து விட்டதையும், 1986ல் நியுபவுண்லாந்துக் கரையில் கப்பலில் இலங்கைத் தமிழ் அகதிகள் வந்திறங்கியபோது அவர்களுக்கு வாழ்வரிமை வழங்கியதையும் இலகுவாக மறந்துவிட முடியாது.

கனடிய அரசின் காருண்யம், கனடிய மக்களின் தாராள மனப்பான்மை ஆகியவைகளை இவைகள் ஊடாக எம்மால் காண முடிந்தது. இவைகளுக்காக எத்தனை தடவை நன்றி கூறினால் அது தகும்.

அதேசமயம், நாம் பிறந்த மண்ணில் கனடா மேற்கொண்ட - மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளையும் நாம் மறக்க முடியாது. Canadian International Development Agency (CIDA) என்னும் கனடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனம், ஸ்ரீலங்கா அரசுடனும், மற்றும் பல பணித்தளங்களுடனும் இணைந்து இவைகளை மேற்கொண்டு வருகின்றன.

எஸ்தி

இவ்வாறாக, ஈழத்தமிழர்களது வாழ்விலும் வளத்திலும் ஏதோவொரு வகையில் பங்களிப்புச் செலுத்திவரும் கனடாவின் முன்னால் பாரிய பணியொன்று இப்போது காத்திருக்கின்றது.

கடந்த மாதம் ரொறன்ரோ குயின்ஸ் பார்க்கில் நடைபெற்ற 'பொங்கு தமிழ்' எழுச்சி நிகழ்வின்போது, இதனை ஏற்பாடு செய்த கனடியத் தமிழ் மாணவர் அமைப்பு, கனடிய அரசிடமிருந்து ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்திருப்பதை பகிரங்க வேண்டுகோளாக முன்வைத்தது.

இங்கு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் இதனைப் பகிரங்கமாகத் தெரிவித்தனர்.

"தேக்க நிலையிலுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையை இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை மையப்படுத்தி உடனடியாக ஆரம்பிக்க இலங்கை அரசுக்குக் கனடிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; அத்துடன் சமாதானப் பேச்சுகளைக் கனடாவில் நடத்தவும் உதவ வேண்டுமென்பவை தமிழ் மாணவரின் பிரதான கோரிக்கைகள்.

யுத்தம் என்னும் கொடிய பிசாசு மீண்டும் தங்கள் தாய் மண்ணில் வரக்கூடாது என்பதிலும், பேச்சுவார்த்தை மூலம் விரைவில் சமாதானத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும் எங்களின் அடுத்த சந்ததிக்குள்ள அக்கறையை பொங்கு தமிழ்ப் பிரகடனம் சுட்டி நிற்கின்றது.

இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் கனடா இதுவரை வெளியிலிருந்து 'பேசும் பங்காளராக' (talking partner) மட்டுமே இருந்து வருகின்றது. இது போதாது,

தாய்லாந்து, நோர்வே, ஜேர்மனி, ஐப்பான் ஆகிய நாடுகளில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது போன்று கனடாவிலும் நடைபெறவேண்டுமென்பது இங்கு வாழும் தமிழ் மக்களின் விருப்பம்.

அத்துடன், சமாதானப் பேச்சுவார்த்தையை விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி சந்திரிகாவுக்குக் கனடா இறுக்கமான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அகதிகளுக்கு உதவினால் மட்டும் போதாது, அகதிகள் உருவாகுவதைத் தடுக்கவும் கனடிய அரசு முன்வர வேண்டும். நினைத்தால் நிச்சயம் முடியும்!

முதுமை எப்போது ஆரம்பிக்கின்றது?

இந்த மாதம் இரண்டாம் திகதி சர்வதேச முதியோர் தினம். இதனை முன்னிட்டு இச்சிறப்புக் கட்டுரை இடம்பெறுகின்றது

அண்மைக் காலங்களில் முதியோருக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக அரசாங்கங்களும் பொது ஸ்தாபனங்களும் அதிக கவனம் செலுத்துவதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது. 1999ம் ஆண்டு முதியோராண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் முதியோரின் நிலை பற்றியும், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்றும் அலசி ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதற்குக் காரணம் உலக சனத்தொகையில் முதியோர் எண்ணிக்கை 1980ம் ஆண்டை விட தற்போது இருமடங்காக உயர்ந்ததும், கருத்துக் கணிப்பின்படி 2050ல் அவர்கள் தொகை நூற்றுக்கு இருபத்தைந்து வீதம் உயரும் வாய்ப்பு இருப்பதுமே.

பல காலமாக ஜன் மாதத்தை முதியோர் மாதமாகக் கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் கொண்டாடி வருகின்றது. முதியோரைக் கௌரவித்தல், மகாநாடுகள், கருத்தரங்குகள் முதலியன மாகாண அரசாலும் முதியோர் சங்கங்களினாலும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஒக்டோபர் இரண்டாம் திகதியை முதியோர் தினமாக விழா எடுப்பது மகிழ்ச்சி தருவதாகும்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் போன்று வர்த்தக நோக்குடன் இல்லாமல் இத்தினத்தை முதியோரை மதிப்பதற்கும், அவர்கள் செய்த சேவைகளைப் பாராட்டியும் நிகழ்ச்சிகள் நடக்கப் பெற்றால் முதியோருக்கு ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகலாம்.

பிரெட் பாலசிங்கம்

முதுமை எப்போது ஆரம்பிக்கின்றது என்பது சர்ச்சைக்குரியது. அரசாங்கம் 65 வயதை முதுமையின் தொடக்கமாகக் கணிக்கின்றது. ஆனால் சிலர் 50 வயதில் முதியோராயும், வேறு சிலர் 70 வயதில் இளைஞராயும் தோற்றமளிக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறைகள் என்று கூறினால் மிகையாகாது.

மருத்துவ வசதியும், வருமானத்துக்கு அடங்கக் கூடிய வீட்டு வசதிகளும் இருப்பின் வாழ்வில் சந்தோஷமும், திருப்தியும் ஏற்படும். எங்கள் சமுதாயத்தினர் பிறந்த நாட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்து ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்ந்து வந்தவர்கள். இங்கு அப்படியான நிலைமை எல்லா முதியவர்களுக்கும் கிடைப்பதில்லை. நோய்வாய்ப்பட்டுள்ள தங்கள் தாய் தந்தையரைப் பேணி, அவர்களுக்கு உதவி செய்வதற்கு சில பிள்ளைகளுக்கு வசதி கிடைப்பதில்லை. காரணம் இருவரும் வேலை செய்தால் வீட்டு வாடகைக்கும் குடும்பங்களைக் கொண்டு நடத்தவும் முடியும்.

இதனால் முதியவர்களை நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் சேர்த்து விடுகின்றனர். முதியவருக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் முழுவதும் அந்நிலையங்களுக்குக் கொடுத்த பின் மிகுதி பூச்சியம் தான். இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒன்ராறியோ முதியோர் சங்கங்களின் ஒன்றிணைப்பால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பல முதியோர் நீண்ட கால பராமரிப்பு நிலையங்கள் சீவிப்பதற்கல்ல, மரிப்பதற்கான இல்லங்கள் என்று கூறினர்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட முதியோர் வருமானக் குறைவினால் வசிப்பிட வசதிக்கும், மருத்துவ தேவைக்கும் திட்டாட வேண்டிய நிலையிலுள்ளனர். அதனால் அவர்கள் உணவு வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். மனவேதனை காரணமாக பெரும்பாலானோர் மனநோயால் பீடிக்கப்படுகின்றனர். சிலர் குடிப்பதில் தங்கள் கவலையை மறக்கப் பார்த்து இன்னும் கூடிய கஷ்டங்களையும் நோய்களையும் தேடிக்கொள்கின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக முதியோர் சங்கங்கள் முதியோர் பராமரிப்பைப் பற்றியும், வருமானத்துக்கு அமைந்த வீடுகள் கட்டுவது பற்றியும் மத்திய, பிரதேச அரசுகளுடன் பரிந்துரைத்துள்ளது. நிலைமையில் ஒருவித மாற்றமும் ஏற்படவில்லை. தேர்தல் நேரங்களில் முதியோர் இல்லங்களை அடைந்து அவர்களின் வாக்குகளை வேண்டி நின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவன செய்தால், கூடிய சீக்கிரம் நம்

முதியோரின் வாழ்க்கையிலும் விமோசனம் கிடைக்கும்.

கடைசியாக வலிமையற்ற முதியோரை பேச்சாலும், செய்கையாலும் அவமதிக்கும் குடும்பத்தினர், சிநேகிதர்கள் பலர் எங்கள் சமூகத்திலும் உள்ளனர். பல முதியோர் தங்களை இம்சிக்கும் உறவினருடனோ, சிநேகிதருடனோ தங்கள் உணவுக்கும், உறைவிடத்துக்கும், பராமரிப்புக்கும் தங்கியுள்ளனர். அந்நியர் ஒரு முதியோரை அவமதித்தால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம், தன் தயவில் தங்கியிருக்கும் முதியோரை இம்சிப்பது முதியோர் வதை (Elder Abuse) ஆகும்.

இவ்வகையான இம்சைகளின் விளைவாக பெருமளவில் முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கம் இதனைத் தடுப்பதற்கு முயற்சிகள் எடுத்துள்ளது. ஆனால் இம்சைப்படுவோர் தங்கள் நிலைப்பாட்டை வெளிக் கொண்டு வர வேண்டும். மனதில் வைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பது, மனநோய்க்கும் மறைவுக்கும் வழிகோலும்.

முதுமையடையும் கனடிய சமூகத்தினரின் நலன்களைப் பேணுவதற்கான வழிமுறைகளும் - அதன் அடுத்த நடவடிக்கையும், என்ற தலைப்பில் ஒன்ராறியோ அரசாங்கம் ஒன்பது முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

“Madrid Plan of Action on Ageing” 2002, என்ற வெளியீட்டை ஆதாரமாக வைத்து கனடிய முதியோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கு தகுந்த அணுகுமுறைகளை இக்குழுவிடம் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக 600 மில்லியன் டாலர் வைத்தியசாலைகளுக்கு இல்லை

ஒன்ராறியோ வைத்தியசாலைகளின் தேவைக்கென மேலதிகமாகக் கேட்கப்படும் 600 மில்லியன் டாலர்கள் கிடைக்காதென்று மாகாண சுகாதார அமைச்சர் ஜோர்ஜ் சிமிதமன் கைவிரித்துள்ளார். ஒன்ராறியோ அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத் திட்டத்தில் முன்னரிலும் பார்க்க 469 மில்லியன் டாலர் வைத்தியசாலைகள் சேவைக்கு வழங்கப்பட்டது. இதற்கு மேலாக இனிமேல் ஒரு சதம் கூட வழங்க முடியாது என்று அமைச்சர் அடித்துக் கூறியுள்ளார். ஆனால், வைத்தியசாலைகள் சம்மேளனமோ விடுவதாக இல்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுதவியில் எந்த அபிவிருத்திகளையும் ஒன்ராறியோ வைத்தியசாலைகள் செய்யவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் பிரசுரிக்கப்பெற்ற 'யாவரும் கேளிர்' தொகுதிக்கு ரொறன்ரோவில் அறிமுக விழா

தொகுப்பு: எஸ். பத்மநாதன்

தலைவராக செயல்படும் திரு சின்னையா சிவனேசன் அவர்கள் வாழ்த்துரையுடன் விழாவை ஆரம்பித்து வைத்தார். நாடகம், சிறுவர் இலக்கியம் என்பவற்றில் மிகுந்த ஈடுபாடுள்ள இவர் சிறுகதைகள் எழுதி நூலாக்கி வெளியிட்ட யோகேஸ்வரி கணேசலிங்கத்தினை பாராட்டியதுடன் இது போன்ற நிகழ்வுகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவும் என்றார். இவ்விழா குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்தது பற்றியும் தனது உரையில் கூறி அமர்ந்தார்.

இதனையடுத்து 50 வருடகாலமாக எழுதி வரும் பொன்விழா எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அறிமுகவுரையை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் ஆசிரியராக, விரிவுரையாளராக, கவிஞராக, நாடக சினிமா நடிக்கராக பெண்ணியவாத சிந்தனையாளராக விளங்கும் அவர் தன்னைப் போன்று மகளிர் உலகில் சேவை புரியும் திருமதி யோகேஸ்வரி தனது குடும்ப நண்பர் என்பதனைக் குறிப்பிட்டதுடன் சிறந்த கல்விக் குடும்பத்தினை சார்ந்தவர் அவர் என்றும் கூறினார். பல்வேறு ஆற்றல்களுடைய அவர் விரிவுரையாளராக கடமையாற்றியமை, அவரின் சகோதரி திருமதி கனகேஸ்வரி நடராஜாவின் ஆற்றல்கள் பற்றி விதந்து கூறி நூலாசிரியரை அறிமுகம் செய்து வைத்தார்.

இந் நூலறிமுக விழாவினை சிறப்பாக ஏழுங்கு செய்தவரும், 'தமிழர் தகவல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான திரு எஸ்.திருச்செல்வம் அவர்கள் தமது தலைமையுரையில், திருமதி யோகேஸ்வரி அவர்களின் சகோதரியான திருமதி கனகேஸ்வரி அவர்கள் 'தமிழர் தகவல்' சஞ்சிகையில் இடைவிடாது எழுதி வருபவர் என்பதனை குறிப்பிட்டுக் கூறியதுடன் சுற்றுலாவாக கனடாவுக்கு வருகை தரவிருந்த ஆசிரியருக்கு இப்படி ஒரு நிகழ்வு மனநிறைவை தரும் என்பதால் இதனை ஏற்பாட்டு செய்ததாகக் கூறினார்.

அடுத்து கவிநாயகர் கந்தவனம் அவர்கள் நயவுரை நிகழ்த்தினார். நாற்பது வரையான நூல்களை எழுதியுள்ள அவர் சிறுகதை நூல்களை வெளியிட்ட சிறப்பும் உடையவர். எனவே திருமதி யோகேஸ்வரி அவர்களின் நீண்ட காலமாக எழுதி சேகரித்து வெளியிட்டுள்ள சிறுகதைகளில் ஆங்காங்கே உள்ள சிறப்புக்களை தன் நயப்புடன் கூறினார். "அம்பாளின் அங்கீகாரம்" என்ற கதையில் கோவில் நிதியை திருமண தேவைக்காக பயன்படுத்தியமை தவறான ஒரு செயல் என்பதனைப் பற்றிக் குறிப்பிட்டுக் காட்டினார். எனினும் பல இடங்களில் ஆசிரியரின் திறமைகளை சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதனையடுத்து, இலங்கை வானொலி கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவிருந்த விமர்சகர் திருமதி வசந்தா நடராஜன்



நூலாசிரியரிடமிருந்து பிரதி பெற வரிசையில் ஆர்வலர்கள்.



நூலின் சிறப்புப் பிரதியை 'ஆர் & எஸ்' நிறுவன அதிபர் ராதா கிருஷ்ணசாமி பெறுகிறார்.

அவர்கள் 'தகவுரை' வழங்கினார். பெண்களின் மன இயல்புகளை குறிப்பிட்டு நூலாசிரியரின் சிறுகதைகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகைப் புலங்களில் எழுந்துள்ள விதத்தினை வியந்து பாராட்டினார். கதைக்கரு, சொல்லப்படும் விதம், மொழியாட்சி, கதை நகர்வு, முடிவு என்பனவற்றில் ஆசிரியர் எடுத்துக் கொண்ட கரிசனை பற்றி குறிப்பிட்டுப் பேசியதுடன் குறிப்பிட்ட அம்பாளின் அங்கீகாரம் கதையில் கதாபாத்திரம் பணத்தினை கரைசேராத ஒரு பெண்ணின் வாழ்வுக்குக் கொடுப்பது இக்காலத்தின் தேவை என்றார். தான் ஒரு சமய பற்றாளராகவும், ஆலய நூல்கள் எழுதினாலும் இன்றுள்ள தமிழீழப் பிரச்சனையில் ஹுமை, இயலாமை, மறுவாழ்வு, திருமணப் பிரச்சனைகளுக்கு நிதி உதவுவதில் தவறில்லை என்று கூறி தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து ஏற்கனவே சிறுகதைகள் பலவற்றினை எழுதி வெளியிட்டவரும், கவிஞருமான இரா சம்பந்தன் அவர்கள் 'தகவுரை' நிகழ்த்தினார். மிகவும் சுவராஸ்யமாகவும், யதார்த்தம் நிறைந்த முறையிலும் சுவைபட ஆரம்பித்தார். முதலில் ஆசிரியரின் நல்ல பல கதைகளில் தான் சுவைத்த 28ம் பக்கம் வருக




நூலின் முதற் பிரதியை 'சி ஹோம் பை' அதிபர் கிருபா கிருஷ்ணன் பெறுகின்றார்.

'தமிழர் தகவல்' வெளியீட்டகம் ஒழுங்கு செய்து நிகழ்த்திய "யாவரும் கேளிர்" சிறுகதைத் தொகுதியின் அறிமுகவிழா கடந்த மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காப்பரோ மாநகராட்சி மன்ற அங்கத்தவர் சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரான திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம் அவர்களால் எழுதப் பெற்ற இந்நூல் ஏற்கனவே வெளியிட்டு செய்யப்பட்டிருந்தமையால் ஒரு அறிமுக விழாவினை 'தமிழர் தகவல்' வெளியீட்டகம் ஒழுங்கு செய்திருந்தது. விழா சரியாக 6:30 மணியளவில் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

முதல் நிகழ்வாக அமைதி வணக்கம் இடம்பெற்றது. இதனையடுத்து அனோஜினி குமாரதாசன் தமிழ்த் தாய் வாழ்த்து, கனடிஹய கீதம் என்பவற்றினை இசைத்தார். 'தமிழர் தகவல்' விழாக்களில் பல வருடங்களாக இந் நிகழ்வுகளை இவரே நிகழ்த்தி வருவதால் இம்முறை வரவேற்புரைக்கும் அவரே பொருத்தமானவராகியிருந்தார். அவரது வரவேற்புரை அழகாக சுருக்கமாக இருந்தமை எதிர்கால இளையோர்க்கு முன்மாதிரியாயிற்று.

அடுத்து இடம்பெற்றது வாழ்த்துரையாகும். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்



ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னையின் பெருவிழா



ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் கத்தோலிக்க மக்கள், செப்டம்பர் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை புனித ஆரோக்கிய அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

புனித ஆரோக்கிய அன்னை பங்கு எனப் பெயர் கொண்ட தமிழ் கத்தோலிக்க மக்களின் குடும்பம் என்பதால், இவ்விழாவை தங்கள் பங்கு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். புனித வேளாங்கன்னித் தாய் எனப் பரவலாக அறியப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையின் விழா, இக்காலப் பகுதியில் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

கிட்டத்தட்ட ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட கென்னடி - எக்லிங்ரன் சந்திப்பில் அமைந்துள்ள புனித மரிய கொற்றறி ஆலயத்தின் இருக்கைகள் முழுமையாக நிரம்பி, பின்னேயுள்ள பகுதிகளை முற்றாக மக்கள் வெள்ளம் நிறைத்திருக்க, ஆலயத்திற்கு வெளியேயும் பக்தர்கள் நிரம்பியிருக்க, சரியாக 4:15 இற்கு செபமாலைத் தியானத்துடன் வழிபாடுகள் ஆரம்பித்தன. 4:30 இற்கு பாடல் திருப்பலியை யாழ். உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளரும் தற்போது கனடாவுக்கு விடுமுறையில் வந்துள்ளவருமான அருட்திரு டேவிட் இலங்கையிலிருந்து விடுமுறைக்கு வந்து அருட்திரு ரஞ்சித் பிள்ளைநாயகம், கனடாவில் பணியாற்றும் தியாக்கோன் சுவந்தரநாயகம் ஆகியோருடன் பங்குத் தந்தை அருட்திரு பற்றிக் ஞானப்பிரகாசம் அவர்களும் இணைந்து இக் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

பாடகர் குழாம் மிகச் சிறப்பாக திருநாள் பாடல்களை பல வாத்தியக் கருவிகளுடனும் வழங்க, ஆலயத்திற்கு வெளியேயும் ஒலிபெருக்கிகள் யூட்டப்பட்டு, மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றன. அருட்திரு ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், தேவதாயின் சிறப்பைப் பற்றியும், மக்கள் வாழ வேண்டிய நன்நெறிகள் பற்றியும் மிகக் கருத்தாழமுள்ள ஒரு மறையுரையை வழங்கினார்.

திருப்பலியில் இடம்பெற்ற காணிக்கைப் பவனியின் போது, தமிழ் கத்தோலிக்க ஆலயமொன்றை அமைப்பதற்கான கட்டட நிதிக்கு தங்களால் இயன்ற அன்பளிப்பைச் செய்திருந்த தாராள மனம் கொண்ட சில முக்கிய உறுப்பினர்கள். பவனியாக முன்னே சென்று, குருவானவரிடம் மலர், பழம், தீபம் போன்ற காணிக்கைகளை வழங்கினார்கள்.

31ம் பக்கம் வருக



இலங்கையர் என்ற சொல்லை உலகறியச் செய்தவர்கள் தமிழர்கள் தான். அதுவும் கனடா நாட்டவர்களுக்கு 80ம் ஆண்டு முற்பகுதியில் இந்தியா என்ற நாட்டைக் கூறித் தான் இலங்கையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் ஆசிரியப் பணி புரியும் சந்தர்ப்பங்கள் எம்மவருக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. அதனால் இலங்கையில் ஆசிரியர்களாகப் பணி புரிந்த பலர் இங்கு வந்தவுடன் “எம்மை ஒரு பொழுதும் இங்கு ஆசிரியர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என ஒரு முடிவுக்கு வந்து வேறு தொழில்களை செய்ய முனைந்தனர். அது மாத்திரமன்றி, இன்று இங்கு புதிதாகப் புலம்பெயர்ந்தோருக்கு வழிகாட்ட எத்தனையோ அமைப்புகள் இருப்பது போல் அக்காலத்தில் காணப்படவில்லை. எனக்குத் தெரிந்த மட்டில் நாங்கள் கனடா வந்த காலத்தில் நாக்கு தமிழர்களே ரொறன்ரோவில் ஆசிரியர்களாகப் பணி புரிந்தனர். ஆசிரியர் தொழிலிற்கு வேண்டிய தகைமைகள் இருக்கின்றனவா என்பதை கல்வி அமைச்சே அக் காலத்தில் மதிப்பீடு செய்தது. அதனை இப்பொழுது ஒன்றாறியோ ஆசிரியக் கல்லூரி மேற்கொண்டுள்ளது. எங்கள் சான்றிதழ்களை கல்வி அமைச்சில் சமர்ப்பித்து 6 கிழமைகளுக்குள் அவற்றை மதிப்பீடு செய்து எமக்கு ஆசிரியருக்கான லைசன்ஸ் (Letter of eligibility) வழங்குவார்கள். அதனை உபயோகித்து ஆசிரியத் தொழிலிற்கு விண்ணப்பிக்க முடியும்.

யோர்க்டேல் இரண்டாம் நிலைப் பாடசாலையும் வயது வந்தோருக்கான கல்வி நிலையமும் என அழைக்கப்படும் (Yorkdale Secondary School and Adult Learning Centre) 21 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான ஒரு பாடசாலையிலேயே எனக்கு முதன் முதலாக ஆசிரியராகப் பணி புரியும் வாய்ப்பு ஏற்பட்டது. இது எங்கள் நாட்டில் நாங்கள் காணாத ஒரு வகையான பாடசாலை. இந் நாட்டினைப் பொறுத்தவரை கல்வி வாய்ப்புகளுக்கு வயதெல்லையே கிடையாது. அறியாப் பருவத்தில் அக்கறையின்மையால் பாடசாலைக்கு சமூகம் அளிக்காமலோ, அன்றேல் வாழ்க்கை வசதிகள் இல்லாமல் கல்வி வாய்ப்புகளை இழந்தாலோ கல்வி கற்காமல் விட்ட பிள்ளைகளுக்கு இப் பாடசாலை ஒரு வரப்பிரசாதம். எம் நாட்டில் “இளமையிற் கல்” என்ற முதுமொழி முற்றிலும் பொருந்தும். எங்கள் நாட்டில் இளம் வயதில் படிக்க முடியாமல் போனவர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவதைக் கண்டிருக்கிறோம். இங்கு வயது வந்தோர் கல்வி கற்க விரும்புமிடத்து பாடசாலைகளில்

ஆசிரியப் பணி; 46 வருடங்கள் பாகம் மூன்று

பாடநெறிகளை வழங்குவதோடு மாத்திரம் நிற்காது. குழந்தைப் பராமரிப்பு, நிதி உதவி, சமூக சேவகர்களின் ஆலோசனைகள் இன்னோரன்ன பலவிதமான மேலதிக உதவிகளையும் வழங்கி இவர்களை இந் நாட்டு அரசாங்கம் உற்சாகப்படுத்துகிறது. இப் பாடசாலையில் மாணவர்கள் எந்த நேரத்திலும் வகுப்பில் வந்து சேரலாம். இதனால் இந் நாட்டுக்குப் புலம் பெயர்ந்தோர் இத்தகைய ஒரு பாடசாலையில் தம்மைப் பதிவு செய்து இந் நாட்டு வாழ்க்கை முறை, வேலை வாய்ப்புகள், சமூக விழுமியங்கள், பிள்ளைப் பராமரிப்பு முறைகள், வேலைத்தல் எதிர்ப்பார்ப்புகள்

Teaching Experience 46 years

கனகேஸ்வரி நடராஜா
Retired Teacher
Earl Haig Secondary School

இன்னோரன்ன திறன்களை அறிந்து கொள்வார்கள். இப்பாடசாலை தொழிற்கல்விக்கும், கூட்டுறவு அமர்வு பயிற்சி நெறிகளுக்கும் பெயர் போனது. இங்கு எந்த ஒரு தொழில் செய்வதென்றாலும் அதற்கு லைசன்ஸ் தேவை. ஆகவே தங்கள் நாடுகளில் செய்த தொழிலை தொடர்ந்தும் இங்கு செய்வதற்கு அது சம்பந்தமான நெறிகளில் பயிற்சி அளித்து அந்நெறிகளையே இந் நாட்டிலும் செய்வதற்கு ஒரு கூட்டுறவு அமர்வு பயிற்சியை (Co-operative placement) ஒழுங்கு செய்து பல நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு வாழ வழி வகுத்துக் கொடுக்கிறது. இப் பாடசாலை இன்று நிதி பற்றாக்குறையால் பல பாடநெறிகள் இல்லாமல் போன பொழுதும் யோர்க்டேல் பாடசாலை கூட்டுறவு அமர்வு பயிற்சி நெறிக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இப் பாடசாலையில் ஆசிரியையாக நான் சாதித்தவற்றிலும் பார்க்க ஒரு வழிகாட்டி ஆலோசகராக பல சாதனைகளைப் புரிய முடிந்தது. 1980ன் பிற்பகுதியில் இப் பாடசாலையில் நூற்றுக்குமதிமகான - அதாவது கிட்டத்தட்ட 25% மாணவர்கள்

இலங்கையராக இருந்தனர். எம்மவர்களுக்கு அக்காலத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லா அங்கத்தவர்களும் ஒன்றாக இங்கு வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். கண்ணீரும் கம்பலையுமாகப் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இங்கு கொண்டு வரும் முகவர்கள் எங்கெங்கெல்லாமோ தங்க வைத்துள்ளதாகக் கூறுவார்கள். இப்பொழுது இருப்பது போல் யாழ்ப்பாணத்துக்குத் தொலைபேசி தொடர்பு வசதிகள் காணப்படவில்லை. ஊரில் விட்டு விட்டு வந்த மனைவி, பிள்ளைகள், உறவினர் பற்றிய தகவல்களை அறிய முடியாது தவிக்கும் மாணவர்கள் பலர். நல்ல உயர்ந்த உத்தியோகங்களைப் பார்த்து விட்டு, தக்க தொழில்களோ, ஊதியமோ இல்லாமல் அல்லல்படும் மாணவர்கள் பலர். பாடசாலையில் வந்து தம்மை முன்னேற்றவும் ஆசை, அதே நேரத்தில் வாழ்க்கைச் செலவுகளுக்காகப் பணம் சம்பாதிக்கவும் ஆசை. இப்படி எத்தனையோ பிரச்சனைகளை எம்மவர்கள் அக்காலத்தில் சந்தித்தபடி இருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களுக்கு தக்க ஆலோசனைகளையோ, வழிநடத்தலையோ வழங்கும் நிறுவனங்களும் காணப்படவில்லை. ஆகவே புதிதாகப் புலம்பெயர்ந்தோருக்கு யோர்க்டேல் பாடசாலை எத்தனையோ உதவிகளை வழங்க முடிந்தது.

யோர்க்டேல் பாடசாலையில் தொழில் புரியும் காலத்தில் இலங்கையர் பற்றிய பல விடயங்களையும் கல்விமாண்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக கல்விக் கந்தோர் பல தொழிற் பட்டறைகளை அடிக்கடி ஒழுங்கு செய்யும். புதிதாகப் புலம்பெயர்ந்த ஒரு இனம் பற்றிய பல விடயங்களை அறிவதற்கு பாடசாலைகள் மிகவும் ஆவலாக இருந்தன. மாணவர்கள், பெற்றோர்கள் பற்றிய பல ஐயங்களைத் தீர்ப்பதற்கு ஒரு ஊடகமாக இப் பட்டறைகளை பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் கல்விக் கந்தோர் அதிகாரிகள் உபயோகித்தனர். யோர்க்டேல் பாடசாலை ஆசிரியர்களில் பலர் பல சங்கங்களிலும் அங்கம் வகித்ததால் அடிக்கடி இவ் வேலைப் பட்டறைகளில் பேசும் வாய்ப்புகளை எனக்கு ஒழுங்கு செய்தனர். இலங்கைக் கல்வி முறைக்கும் இந் நாட்டுக் கல்வி முறைக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள், இலங்கையில் பெண்களின் அந்தஸ்து (National Status of women committee), வேலைத் திறன்கள் (Co-op Seminars), தமிழ் இலக்கணத்திற்கும் ஆங்கில இலக்கணத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் (TESOL Conferences) இன்னோரன்ன வேலைப் பட்டறைகளில் எமது சமூகம் மறுபக்கம் வருக

கவிஞர் கந்தவனம் தரும் கனடிய காட்சிகள் ஒலிம்பிக் 2004!

ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏதென்ஸ் நகரில் நடந்து முடிந்துவிட்டன. ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் அழகாபுரி.

ஒரு காலத்தில் - கி.மு. 2500 அளவில் கிரேக்கம் மேற்குலகத்தின் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தது. ஐரோப்பிய நாகரிகத்தை வளர்த்தெடுத்த நாடும் இதுவே. முடியாட்சிக்கு மாறான குடியாட்சியை உலகத்துக்கு வழங்கிய பெருமையும் இந்நாட்டுக்கு உண்டு. இதன் தலைநகரம் ஏதென்ஸ் அந்திரோபோலிஸ் என்ற மலைக் கல்லிற் கட்டப்பட்டது. ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குலகத்தின் நாகரிகத் தொட்டிலாக விளங்கிய சிறப்புடையது. கலைத்துறை. விஞ்ஞானம். தத்துவம், இலக்கியம், நாடகம் எல்லாமே இத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தாம்.

ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்பார்கள். குபேரநாடு இன்று குசேலர் நாடாகி விட்டது. முக்கியமான காரணம் 1460ல் துருக்கியருக்குத் தோற்றுப் போனது தான். 400 வருடங்கள் துருக்கியர்கள் அதனைக் கிள்ளி எடுத்தார்கள். பின்னர் எட்டு வருடம் (1821-9) போருக்குப் பிறகு கிரேக்கம் ஆனந்த சுதந்திரம் பாயியது. எனினும் இரண்டாவது உலகப்போர் உள்நாட்டுச் சண்டைகள் என்று கிரேக்கத்தைச் சனி பகவான் விட்டபாடில்லை. 1873லேயே அது மீண்டும் குடியரசுக் கோபுரத்தில் ஏறியது.

கிரேக்கம் உலகத்துக்கு வழங்கிய மற்றுமொரு நன்கொடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். Olympus கிரேக்கத்தில் உள்ள ஒரு மலைத்தொடர். இந்தியாவுக்கு இமயம் போல கிரேக்கத்துக்கு ஒலிம்பஸ் - தெய்வங்கள் வாழும் மலை. தெய்வங்களில் ஒருவர் Zeus வானவர்களுக்குத் தலைவர். எமது மொழியில் வானவர்கோன் - இந்திரன். இந்திரனின் நந்தவனத்துக்கு Olympia என்று பெயர். ஒலிம்பியாவில் ஒரு கல்லறை. அதில் இந்திரனுக்கு ஒவ்வொரு வசந்தத்திலும் விளக்கேற்றப்படும். (இந்த விளக்குத்தான் இன்றைய ஒலிம்பிக் கடருக்குக் காரணம்.)

இந்திரனை மகிழ்விக்க கி.மு. 776ல் ஒலிம்பியாவில் விளையாட்டுப் போட்டி ஒன்று வைக்கப்பட்டது. அது ஒரேயொரு நாள் மட்டும் நடந்தது. ஒரேயொரு நிகழ்ச்சி மட்டும் அதில் இடம்பெற்றது - ஓட்டப் போட்டி. அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. அப்படியே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகளை நடத்தும் முறை வழக்கமாகி விட்டது. படிப்படியாகக் குத்துச் சண்டை, கம்பெறிதல், நீளம் பாய்தல் போன்ற நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டன. ஒரு முக்கியமான விடயம் - பெண்கள் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை.

தற்கால முறையிலான போட்டிகள் 1896ல் ஏதென்ஸில் நடத்தப்பட்டது. அது முதலாக 1900 பாரிஸ், 1904 - சென் லூயி (அமெரிக்கா), 1908 - இலண்டன், 1912 - ஸ்ரொக்கோம் என்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உலகவலம் வரத் தொடங்கி விட்டன. முதற் குளிர்கால விளையாட்டு 1924ல் பாரிஸில் நடந்தது. .

ஒலிம்பிக் சின்னமாக விளங்கும் 5 வளையங்கள் ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்காக் கண்டங்களைக் குறிக்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பொறுப்பாக International Olympic Committee (IOC) இயங்குகின்றது. இதன் தலைமையகம் சுவிஸ் நாட்டில் உள்ள Lausanne நகரத்தில் உள்ளது. IOC ஊர் சுற்றித் திரிந்த பிள்ளையைப் பிடித்து இந்தமுறை பெற்ற தாயிடமே கொடுத்தது. கிரேக்க அரசாங்கம் உள்ளதெல்லாவற்றையும் கொட்டி விளையாட்டை வெகு சிறப்பாக நடத்தி முடித்தது.

போட்டிகளில் 203 நாடுகள் பங்குபற்றியிருக்கின்றன. ஆனாலும் என்ன? பதக்கங்களை அள்ளிக் கொண்டு போனது அமெரிக்கா தான். மொத்தம் 103. கனடாவால் 12ஐ தான் கிள்ள முடிந்தது. கவலை வேண்டாம் கனடா! 2008 வந்து கொண்டிருக்கிறது!

முன்பக்கத் தொடர்

பற்றிய விளக்கங்களை வழங்கி இங்குள்ள பாட-சாலை ஆசிரியர்களுக்கு எமது மாணவர் பற்றிய அறிவை விருத்தி செய்யும் வாய்ப்புகளை யோர்க்டேல் எனக்கு வழங்கியது.

இந் நாட்டில் வெற்றிகரமாக ஆசிரியர் தொழிலை மேற்கொள்வதாகில் நாமும் எங்கள் திறன்களை விருத்தி செய்தபடி தான் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது எமது மேலதிகாரிகளுக்கும் எங்கள் மேல் நம்பிக்கையும், விருப்பமும் ஏற்படுகிறது. அதற்கான வாய்ப்புகளை பல்கலைக் கழகங்களில் மாலை நேர வகுப்புகளிலும், கோடை விடுமுறையிலும் வழங்குகிறார்கள். நான் ஒருமுறை ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் வழிகாட்டி ஆலோசகர் பயிற்சி நெறியைப் பின்பற்றிய காலத்தில் இலங்கை கல்வி முறை பற்றி சொற்பொழிவு ஆற்றும்படி கேட்டனர். அப்பொழுது எவ்வாறு எமது நாட்டில் பொருள் உணரா மனப்பாட முறையில் - Rote method கல்வி கற்பித்தோம் என்பதையும், மாணவர்கள் ஆசிரியர்களின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாது மரியாதை வழங்குவது பற்றியும் பெருமையாக விளக்கினேன். அப்பொழுது ஒரு மாணவன் (இப் பயிற்சி நெறி மாணவர்கள் எல்லோருமே ஆசிரியர்கள் தான்) என்னிடம் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் கூறினார் "உங்கள் நாடு 1948ல் பிரிட்டிஷ்காரரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாகக் கூறுகிறீர்கள், ஆயினும் உங்கள் நாட்டு இளைஞர்கள் 1980 வரை வாய் முடி மெளனிகளாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். தங்கள் உரிமைகளுக்காக அரசிடம் குரல் எழுப்பும் துணிவு அவர்களுக்கு ஏற்படாததற்குக் காரணம் உங்கள் நாட்டுக் கல்வி முறை தான்" என்றார். இதனை உண்மை என்று தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்குள்ள கல்வி முறையில் கலந்துரையாடலே முக்கியத்துவம் வகிக்கிறது. அவ்வாறு செய்யும் பொழுது சிறுவயதிலேயே பிள்ளைகளை 'தமது உரிமைகளுக்காக வாதாடும் திறன்களைப் பெறுகிறார்கள். இந்தக் கலந்துரையாடலை நாங்கள் எதிர்த்துக் கதைப்பதாகக் கருதுகிறோம். ஆனால் எங்கள் நாட்டுக் கல்விமுறை முன்னேற்றப் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாகவே அமைந்துள்ளது எனக் கூறுவது சாலப் பொருந்தும். யோர்க்டேல் பாடசாலை மாணவர்கள் 21 வயதுக்கு மேற்பட்டோராக இருந்தபடியால் அவர்களைப் போதிக்கும் பொழுது ஒழுங்கை வகுப்பில் நிலைநாட்ட வேண்டிய தேவையேற்படவில்லை. கொழும்பில் கல்வி கற்பிக்கும் காலத்தில் 1:30 க்கு வீட்டுக்கு வந்த பின்பு களையாறி பல்கலைக் கழகத்திற்குச் சென்று கற்பதற்கு வசதியாக இருந்தது. அதேபோல் யோர்க்டேல் பாடசாலையால் வீட்டிற்கு வந்தால் ஒருவிதமான மன அழுத்தமும் இருப்பதில்லை. இதனால் மேலதிக பல நெறிகளை ரொறன்ரோ பல்கலைக்கழக இரவு வகுப்புகளுக்குச் சென்று கற்பது மிகவும் இலகுவாக இருந்தது.

நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை காரணமாக படிப்படியாகப் பல பாடநெறிகளுக்கு யோர்க்டேல் பாடசாலையில் முடுவிழாவினைக் கல்வி அமைச்சு ஆரம்பித்தது.

அடுத்த இதழிலும் வரும்

கனடிய தமிழ் மாணவர் அமைப்பு 2004 செப்டம்பர்
25ஆம் திகதி ரொறன்ரோ குயின்ஸ் பார்க்கில் நடத்திய
'பொங்கு தமிழ்'
இறுதியில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம்

கனடாவாழ் தமிழ் மக்களாகிய நாம், இப்பிரகடனத்தை எமது உறவுகளின் உரிமைக் குரலாகவும் எமது உணர்வுகளின் வெளிப்பாடாகவும் சர்வதேச சமூகத்தின் முன்னால் வைக்கின்றோம்.

நோர்வே மத்தியஸ்தத்துடன், கனடா உட்பட சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் சமாதான வழித்தீர்வு முயற்சியை நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம். இம்முயற்சியானது தமிழர் முழுமையான வாழ்க்கை நிலைக்குத் திரும்பவும், கொடிய ஆக்கிரமிப்பும் போர், பொருளாதாரத் தடைகளால் அழிக்கப்பட்டு விட்ட தமிழர் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும், இறுதியில் தமிழர்களது அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு தீர்வையும் பெற்றுத்தரும் என நம்புகின்றோம்.

போர் நெருக்கடிகள் நீங்கிய சூழலில், சமாதானவழித் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருபவர்கள் தமிழர்களே. இந்நிலையில், தற்போதைய சமாதானத் தீர்வு முயற்சி வெற்றிபெற கீழ்வரும் தீர்மானங்களை முன்வைக்கின்றோம்:

சர்வதேச சட்ட வல்லுனர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட தமிழர்களின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையின் (ISGA) அடிப்படையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் யாவும் இன்று தேக்க நிலையை அடைந்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தைகளை மீளவும் உடனடியாக ஆரம்பக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி கனடிய அரசை நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் கனடாவில் நடைபெறுவதற்கு உதவுமாறு, இங்கு வாழும் மூன்று லட்சம் தமிழ்க் கனடிய மக்களின் சார்பில் கனடிய அரசை நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

பல்லாயிரக் கணக்கான உள்நாட்டு மக்களை அகதிகளாக்கி, அவர்களை அகதி முகாம்களில் அவஸ்தைப்பட விட்டு, அவர்களது வீடுகளை இராணுவ முகாம்களாக்கியுள்ள அவர்களது வீடுகளை வழங்கும் ஆகக் குறைந்த உரிமையையாவது மதிக்குமாறு இலங்கை அரசை நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

சமய வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் மக்கள் பாவனைக்குரிய பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை அகற்றியும், மீன் பிடித்தல, விவசாயம் செய்வதற்குக் கொடுக்கும் நெருக்கடிகளை நீக்கியும், சமாதானத்துக்கு எதிராக இராணுவப் புலனாய்வுடன் சேர்ந்து இயங்கி, மக்களின் அன்றாட வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைந்தும், மக்களுக்கு இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ளும்படி கனடிய அரசை நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

குற்றச்சாட்டுகளோ, விசாரணைகளோ இன்றி வருடக்கணக்காக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை சர்வதேச சட்ட விதிகளை மதித்து விடுதலை செய்ய இலங்கை அரசைத் தூண்டுமாறு கனடிய அரசை நாம் வேண்டுகின்றோம்.

யுத்தத்தினால் நிர்மூலமாக்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளை புனருத்தாரணம் செய்யும் பணியைக் கனடா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் நேரடியாகவே ஏற்று நடத்த வேண்டுமென கேட்கின்றோம்.

இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, சிங்கள அரசியல் கட்சிகள் தமக்கிடையிலான பிணக்குகளைப் புறந்தள்ளி, தமிழரின் நேர்மையான சமாதான முயற்சிக்குக் கண்ணியமான சுமுகமான ஒத்துழைப்பை ஒருசேர வழங்குமாறு கேட்கும்படி கனடிய அரசைக் கேட்கின்றோம்.

தமிழர் தகவல்

14வது ஆண்டு பூர்த்தி மலர்
அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை வரை
ஆக்கங்கள் ஏற்கப்படும்

அன்பான வாசகர்களே!
எழுத்தாள நண்பர்களே!

இன்னமும் மூன்று மாதங்களில் - 2004 ஜனவரி மாதத்தில், நீங்கள் விரும்பி வாசிக்கும் 'தமிழர் தகவல்' மஞ்சரி பதினான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, பதினைந்தாவது ஆண்டில் பாதம் பதிக்கவுள்ளது.

வழக்கமான அடிப்படையில், பெப்ரவரி மாத தமிழர் தகவல் இதழ் ஆண்டு மலராக விரியவுள்ளது. இது பதினான்காவது ஆண்டு பூர்த்தி மலராகும்.

பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறுவிருக்கும் வருடாந்த விருது வழங்கும் வைபவத்துடன் இணைந்ததாக மலர் வெளியீட்டு நிகழ்ச்சி இடம்பெறும்.

மலரின் தயாரிப்பு வேலைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று ஆரம்பமாகி மிகவும் துரிதமாகவும் உற்சாகமாகவும் நடைபெறுகின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இதுவரை சுமார் நாற்பது கட்டுரைகள் உள்ளநாட்டிலிருந்தும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து சேர்ந்துள்ளன

மூத்தோர்களும் இளையோர்களும் சமதளத்தில் எழுதும் மஞ்சரியாக மிளிரும் 'தமிழர் தகவல்' ஆண்டு மலருக்கான விடயதானங்கள், தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும், அவரவர் விருப்புக்கும் வசதிக்கும் தெரிவுக்கும் ஏற்றவாறு எழுதப்படலாம்.

முன்னைய ஆண்டுகளைப்போல தனியான பக்கங்கள் இளையவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது

மலருக்கான கட்டுரைகள் எவ்வகையாக அமைய வேண்டுமென்பதை 'தமிழர் தகவல்' படிப்பவர்கள் அறிவர். உதாரணத்துக்கு, 13வது ஆண்டு மலரை எவ்வாறு பார்க்க விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இல: 416 920 9250. தாமதமின்றி ஒரு பிரதி கிடைக்கச் செய்வோம்.

கட்டுரைகளுடன் உங்கள் முழுப்பெயர், தபால் முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவைகளையும் எழுதுவதுடன், புகைப்படப் பிரதி ஒன்றினையும் தவறாது இணைக்கவும். ஆக்கங்கள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்:


2004 அக்டோபர் 29ஆம் திகதி, வெள்ளிக்கிழமை.

அனுப்ப வேண்டிய முகவரி:



14th Anniversary Issue
Tamils' Information
P.O.Box - 3, Station - F
Toronto, Ontario. M4Y 2L4

பொங்கு தமிழ்

இங்குள்ள தமிழர் ஒன்றாய் கூடினர்!



செப்டம்பர் 25 சனிக்கிழமை ரொறன்ரோ குயின்ஸ் பார்க்கில் கனடிய தமிழ் மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இப்பக்கத்திலும் எதிர்ப்பக்கத்திலும் காணலாம். ஜேர்மன் நாட்டிலிருந்து வந்திருந்த வணிகிதா கலாநிதி இமானுவல், ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் மைக்கல் புரு, மற்றும் கனடாவில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் யுவதி ஆகியோர் உரையாற்றுவதை மேல்வரிசையில் காணலாம். எழுச்சி நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கீழே காணலாம்.




பொங்கு தமிழ்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்!



கனடிய மத்திய அரசின் நான்கு பிரதான கட்சிகளில் பொங்கு தமிழில் என். டி. பி கட்சி மட்டுமே கலந்து கொண்டது. அதன் தலைவரான ஜாக் லேற்றன் (மேல்வரிசையில் இடப்பக்கம்) இங்கு நிகழ்த்திய உரை ஈழத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பதாகவும், அதேசமயம் கனடாவை ஆட்சி புரியும் லிபரல் கட்சியின் போக்கினை, முக்கியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். பிக்கள் பொங்கு தமிழில் கலந்துகொள்ள விசா மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைந்திருந்தது. கனடா உலகத் தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளர் நாவலன் (மேல்வரிசையில் வலப்பக்கம்) பேசுகையில், பொங்கு தமிழ் எழுச்சி வைபவத்தைக் குழப்பவும் குலைக்கவும் சதி முயற்சிகளில் ஈடுபட்ட தீய சக்திகளை மக்கள் நிராகரித்ததை விழாவின் பெருவெற்றி எடுத்துக் காட்டுவதாகச் சொன்னார். பொங்கு தமிழ் பிரகடனம் 9ம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது. விழாவில் பங்குகொண்டவர்களில் ஒரு சிறுபகுதியினரை முன்னட்டையில் காணலாம்.

பொங்கு தமிழ் ஒளிப்படங்கள்: 'ஜூபிட்டர்' நவா



எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உலத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column) அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இவையும் கூட தகவல்தான்.

இது எப்பிடி இருக்கு?

மாடிமனை குடியிருப்புகளில் இரு மாத வாடகை 'ஒஸி'

ஒரு காலத்தில் மாடிமனைகளில் குடியிருப்பதற்கு இடம் எடுப்பதானால் எத்தனையோ நெருக்கடிகள். வேலைபுரிய வேண்டும்; வங்கியில் பணம் இருக்க வேண்டும்; ஒரு வருட வாடகைக்குரிய காசோலை (post dated cheques) வழங்கப்பட வேண்டும்; பிணையாளர் தேவை. இன்னும் பல.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உதாரணத்துக்கு, ரொறன்ரோவின் 'குட்டி யாழ்ப்பாணம்' என அழைக்கப்படும் பார்னிமென்ட்-வெலஸ்லிப் பகுதியைப் பார்ப்போம்.

இங்கு இருபது வரையான உயர் மாடிமனைகள் உண்டு. இவற்றுள் ஒவ்வொரு மாடியிலும் இரண்டு அல்லது குடியிருப்புகள் சராசரியாக வெற்றிடமாவுள்ளன. சில கட்டிடங்களில் மொத்தமாக இருபது வீதம் வரையானவை காலியாகவுள்ளன.

இதனால், புதிய வாடகைக் குடியிருப்பாளர்களைக் கவரும் வகையில் சில ஊக்குவிப்புகளைக் கட்டிட நிர்வாகங்கள் போட்டி அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளன.

ஒன்று, முதல் இரண்டு மாத வாடகையை இலவசமாக்கியுள்ளது. இன்னொன்று, கடைசி மாத வாடகையை முற்கூட்டியே அறவிடுவதை ரத்துச் செய்துள்ளது. மற்றொன்று, உணவு சூடேற்றியை (microwave) இலவசமாக வழங்குகின்றது. வேறொன்று, ஏற்கனவே அங்கு குடியிருப்பவர்கள் புதிதாக ஒருவரை வாடகைக்கு அறிமுகப்படுத்தினால், ஐம்பது டாலர் 'போன்ஸ்' என்று அறிவித்துள்ளது.

என்னத்தைக் காட்டியென்ன? வெளியேறுபவர்கள் தொகைதான் அதிகரித்துச் செல்கின்றது. குதிரை விலை ஆனை விலையில் ஏறியிருக்கும் வாடகையைக் குறைத்தால் இந்த நிலைமை ஏற்படாது என்பது இந்தக் கனடிய குடியிருப்பு நிர்வாகங்களுக்கு ஏன்தான் புரியவில்லையோ?

எங்கடை பெரிய கோவிலில் சிலருக்குத் தமிழ் புளிக்கிறது

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என்றால் இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்கும் அது எது என்று தெரியும். 'செல்வமலை' என்று இக்கோயிலை எங்கள் கவிநாயகர் கந்தவனம் அவர்கள் பக்தியோடு அழைப்பதுண்டு.

தமிழ்த் தெய்வம் முருகன், அண்ணன் விநாயகருடனும், வெங்கடேஸ்வரப் பெருமானுடனும் எழுந்தருளியிருக்கும் இந்த ஆலயத்தில் தமிழ் என்றால் சிலருக்குப் புளிக்கிறதாகத் தகவல்.

மேற்படி ஆலயத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. நிர்வாகிகள் தெரிவுக்கான நியமனப் பத்திரம் ஆங்கிலத்திலேயே வழக்கமாக விநியோகிக்கப்படுவதுண்டு. இம்முறை ஆங்கிலத்துடன் தமிழிலும் இதனைத் தயாரிக்க எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. ஆலயத்தின்

உதாசனன்

உலா விருந்து

அறங்காவலர்களில் இலங்கைத் தமிழர்களே 'மஜோரிட்டி'யாயினும், தமிழ் மொழி அமுலாக்கலில் இவர்கள் 'மைனோரிட்டி'யாகி விட்டதாகச் சிலர் கவலைகொண்டுள்ளனர்.

இதிலுள்ள வேதனையான விடயம் என்னவென்றால், தமிழிலும் பத்திரம் வெளிவருவதை விரும்பாதவர்கள் தமிழர்கள் தானாம்! தமிழ்த்தெய்வம் முருகன் எழுந்தருளியிருக்கும் இந்த ஆலயத்தில் தமிழுக்கெதிராக நடைபெறும் இக்கொடுமையை எங்கு சென்று யார்க்கெடுத்துரைப்போம்?

கனடிய பொங்கு தமிழன்று 'லிபரல்'கள் எங்கு போயினர்?

கனடியத் தமிழ் மாணவர்கள் நடத்திய பொங்கு தமிழ் செப்டம்பர் 25ல் ஒரு லட்சம் பேர் திரண்டிருக்கக் கோலாகலமாக இடம்பெற்றது.

எல்லோரும் பிரசன்னமாயிருந்த சமாதானத்துக்கான இவ்வையவத்தில் 'லிபரல்' கட்சிக்காரர் ஒருவரைக் கூட

காணவில்லை. வார இறுதிகளில் தமிழர்களின் பிணச் சடங்கைக்கூட மணம் பிடித்துச் செல்லும் இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன நடந்தது.

'எங்கள் எம்.பி இப்போது அமைச்சராகி விட்டார். அதனால் முன்னர்போல அவரால் இப்போது கலந்துகொள்ள முடியாது' என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு எம். பி. யின் 'வால்' கதைவிட்டாராம்.

உண்மையிலே அந்த எம் பி ஓர் அமைச்சரின் பாராளுமன்றச் செயலாளராகவே (Parliamentary Secretary to the Minister) நியமனமாகி உள்ளார். இது ஒரு அமைச்சர் அந்தஸ்துள்ள பதவியல்ல. இதுகூடத் தெரியாத சில 'வால்'கள் எம்மத்தியில் இருக்கும்வரை இந்த எம். பிக்கள் நீடுழி வாழ்வார்கள்!

செந்தியின் விழாவுக்கு சேரன் வராதது ஏன்?

கடந்த மாதம் 8ஆம் திகதி ஸ்காப்பரோவில் நடைபெறவிருந்த கனடிய தமிழ்க் கலைஞர் வட்ட அங்குராப்பண வைபவத்துக்கு தமிழக கனவுலகத் தொழிற்சாலையின் இன்றைய 'கொடி' இயக்குனர் சேரன் வருதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விழா ரத்தானது. மொன்றியல், ரொறன்ரோ நகரங்களுக்குச் சேரன் வந்திருந்தும், செந்தியின் விழா ரத்தானது ஏன்?

'என்னுடைய முன்னாள் அண்ணை (மு.அ) யின் சதிதான் இதற்குக் காரணம்' என்று பகிரங்கமாகச் செந்தி சொல்லி வருகிறார். உதாசனனிடமும் இதனையே அவர் சொன்னார்.

பாடலாசிரியர் வைரமுத்து ஊடாக ஏதோ சொல்லி இயக்குனர் சேரன் மறிக்கப்பட்டதாகவும், அதனைச் சேரன் தம்மிடம் நேரடியாகவே சொன்னதாகவும் சொல்லும் செந்தி, இதனை வைரமுத்தர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறுகின்றார்.

நட்பை நம்பித் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை எண்ணி வைரமுத்தர் வேதனை கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

தும்பி போல இயங்கும் செயலாக்க அன்புத் தம்பி, 'மு.அ'யின் செயலால் கொதித்துப் போயுள்ளார். இதனைச் சவாலாக ஏற்றுள்ள செந்தி, சில மாதங்களில் அறுவடையைக் காட்டுவார் என்று கதை அடிபடுகிறது.

ICE Hockey

தமிழர்களின் இரண்டாவது மிகப் பெரிய தாயகமான கனடாவில் பாராளுமன்ற வளாகத்தில் பொங்கு தமிழ் விழா மிகப் பிரமாண்டமாக எழுச்சியுடன் 2004ம் ஆண்டு நடைபெற்று முடிந்துள்ளது.

நாம் அனைவரும் வந்தோரை வாழ வைக்கும் இந்த நாட்டின் மண்ணுக்கும் இந்த நாட்டின் மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ள நிலையில் - பொங்கு தமிழ் நடைபெற்ற 2004ம் ஆண்டு கனடாவின் விளையாட்டுத் துறையிலும் ஒரு பொங்கு (பொன் ஆண்டு) ஆக அமைந்து விட்டது.

கனடிய தேசிய பாரம்பரியத்தில் இந்த ICE Hockey கனடிய மக்களின் இரத்தத்தில் ஊறிவிட்ட ஒரு கலாசார விளையாட்டாக உள்ளது என்றால் மிகையாகாது.

கனடியத் தமிழர்களாகிய நாம் கூட கனடாவின் வெற்றியைப் பல தடவைகள் கொண்டாடியுள்ளோம்.

இவ்வருடம் (2004) முப்பெரும் கிண்ணங்களை வென்று (World cup, World Champion ship, Olympic Champion) சாதனை படைத்துள்ளது.

சாதனை படைத்துள்ளது என்று கூறுவதை விட அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் இம் முப்பெரும் தொடர்கள் மூலம் White wash செய்துள்ளது என்றால் மிகையாகாது.

அண்மையில் நடைபெற்ற World cup இல் ஆறு ஆட்டங்களில் வெற்றி ஈட்டி இறுதியாட்டத்தில் Finland நாட்டை 3:2 என்ற கோல் கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. கனடாவின் மிகத் திறமை வாய்ந்த (Top Defensemens) இல்லாமலேயே (Chris Pronger, Rob Blake) இந்த வெற்றியை ஈட்டியுள்ளது.

இந்த World cup ஆட்டத்தில் அரை இறுதியாட்டத்தில் Finland அமெரிக்காவை 2:1 என்ற கோலினால் தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. கனடா செக் குடியரசை 4:3 என்ற கோல்களால் Over Time இல் வென்று இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றது.

World Hockey Champion Ship இல் மே மாதம் 19ம் திகதி Gold medal இற்கான ஆட்டத்தில் சுவீடன் நாட்டை 5:3 என்ற கோல் அடிப்படையில் தோற்கடித்து வெற்றி கொண்டது. இரண்டாவது தடவையாக தொடர்ச்சியாக இரு வருடங்களும் சுவீடன் நாட்டையே மீண்டும்

கனடாவுக்கு முப்பெரும் கிண்ணங்கள்

விளையாட்டு வர்ணனையாளர்: எஸ். கணேஷ்

தோற்கடித்து இரு வருடங்கள் தொடர்ச்சியாக Gold medal பெற்ற நாடு என்ற பெருமையும் பெறுகின்றது.

Olympic Hockey இறுதிப் போட்டியில் பெப்ரவரி 25ம் திகதி 50 வருடங்களாக தனிப்பெரும் Champion ஆக திகழ்ந்த அமெரிக்காவை 5:2 என்ற கோல் அடிப்படையில் மண் கவ்வ செய்தது. இந்த Winter Olympic Gold medal கடந்த 50 வருடங்களாக கனடாவிற்கு கிடைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டில் இந்த மூன்று பெரும் கிண்ணங்களை வென்றதன் மூலம் கனடிய Hockey சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக 2004 ஆண்டு அமைந்துவிட்டது.

'ஹொக்கி'ச் சரித்திரத்தில் பொன்னெழுத்து!

U.S. Open ரெனிஸ் - 2004

Grand Salm போட்டிகளில் U.S. Open இறுதிப் போட்டியாக நடப்பாண்டில் நடைபெறுவதால் இப்போட்டி சிறப்பு பெறுகின்றது. செப்ரம்பர் மாதம் New York நகரில் நடைபெற்ற போட்டிகளில் அரை இறுதியாட்டத்திற்கு சுவீஸ்லாந்தின் ரோஜர் ஃபெரர் உம், அவுஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட்டும் முன்னேறினர். அதேநேரத்தில் நடப்பு சம்பியனான அமெரிக்காவின் ஆன்டி ஹோடிக் கால் இறுதியாட்டத்தில் தோல்வி அடைந்தார்.

ஆண்கள் கால் இறுதியாட்டத்தில் சுவீஸ்லாந்தின் ரோஜர் ஃபெரர் ஆந்திரே அகஸ்வியை வெற்றி கொண்டார். 1988இல் மாற்ஸ் விலாண்டர் மூன்று கிராண்ட்ஸ்பாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தார்.

இந்தச் சாதனையை 2004இல் மூன்று Grand Salm பட்டங்களை வென்று ரோஜர் ஃபெரர் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் 2001 - அமெரிக்க

சம்பியனான வெல்டன் ஹெவிட்டின் மோதி 6 - 0, 7 - 6, 6 - 0 என்ற செட் கணக்கில் பெடர் சம்பியன் ஆனார்.

பெண்கள் பிரிவில் இறுதியாட்டத்தில் ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லானா, குஜனெட்சோவா சம்பியன் பட்டத்தை பெற்றார். 19 வயதான இவ் ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லானாவிற்கு இது முதலாவது Grand Salm பட்டமாகும்.

இது தவிர இந்த ஆண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய 3வது ரஷ்ய வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. U.S. Open பெண்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இரண்டு பேருமே ரஷ்ய வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெட்லானா 6 - 3, 7 - 3 என்ற நேர்செய் கணக்கில் எலீனாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றார். பரிசுத் தொகையாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வென்றார்.

இவ்வருடம் ரஷ்ய மகளிர் ரெனிஸ் ஆட்டங்களில் பொன்காலம் என்றால் மிகையாகாது. ஏனெனில் மொத்தம் 4 Grand போட்டிகளில் மூன்றில் ரஷ்ய பெண்கள் வெற்றி ஈட்டியுள்ளார்கள்.

முதலாவது ரஷ்ய வீராங்கனையாகிய அனஸ்மாகியா மிங்களா French Open யும், இரண்டாவதாக மரியா ஷரபோவா விம்பிள்டன் பட்டத்தையும், ஸ்வெட்லானா U.S. Open யும் கைப்பற்றியுள்ளனர்.

இப் போட்டிகளில் லின்ட்சே டேவன்போர்ட்டும், ஜெனிப்ர் காப்ரியாட்டிலும் அரை இறுதியாட்டத்தில் ரஷ்ய வீராங்கனைகளிடம் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

U.S. Open தர வரிசையில் 100 இடங்களுக்குள் மொத்தம் 15 ரஷ்ய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அதில் தர வரிசையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்கள் 5 ரஷ்ய வீராங்கனைகள் என்றால் பாருங்களேன். ரெனிஸில் தற்போது ரஷ்யாவின் ஆதிக்கம்!

எமது வைற்றமின் பழங்கள்

ஈச்சம் பழம்: (Phenix) எமது கிராமத்து இளைஞர்களின் கைகளில் காய்கள் இல்லாமல் காண்பது அரிது. பின்னர் பெரியவர்களாக ஆனபோது அக்காய்கள் வீழ்ந்து விடுவதுண்டு. அதென்ன காய்கள் என்று கேட்கிறீர்களா? அவை கைவிரல்களிலே அல்லது கையின் மேற்பரப்புகளிலே சிறு சிறு குமிழ்களாய் இறந்த தோல் இழையத்தால் ஆனவை. ===== என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஈச்சம் பழம் சாப்பிட்டவர்களுக்கு அந்த நாள் ரூபகம் வரவில்லையா? அம்மாவுக்குத் தெரிந்தால் திட்டு விடும். “அட பாய்ப்பு புற்று இருக்கும் எட” எனத் தடைச் சட்டம் கிளம்பும். எனவே, நண்பர் குழாத்தை ஒழுங்கை மூலையிலே நிற்கச் சொல்லிவிட்டுப் பதுங்கிப் பதுங்கி ஒரு கொக்கச் சத்தகம் அல்லது கோப்பிக் கத்தியுடன் திருட்டுத்தனமாய் வெளியேறுவது ஒரு உற்சாகமான அனுபவம். எல்லோரும் கூட்டாகச் சென்று கூடலுக்குள்ளே புகுந்து ஆளுக்கொரு ஈச்ச மரத்தை நாடிச் செல்கின்ற போது காலில் முட்கள் குத்துவது உபத்திரவமான அனுபவம். எல்லா மரங்களிலேயும் ஒரே தன்மையில் பழங்கள் இருப்பதில்லை. கறுப்பு மணிகள் போல இலைகளுக்கிடையே குலைகள் காணப்படுவது சிலருக்கு மாத்திரம் கிடைக்கும் பேரதிருஷ்டம். வேறு சிலருக்கு மூள் அடி கறுத்தபடி கருமை கலந்த சிவப்பாகக் காணப்படுவது அடுத்த சில நாட்களுக்குப் பழம் சாப்பிடலாம் என்ற உத்தரவாதம். அவற்றினைச் செம்பழம் என்போம். செம்பழத்திற்கும் ஒரு தனிச்சுவை. வேறு சிலர் நாடிப் போன மரங்களில் கரும் சிவப்பு நிறத்திலோ பச்சை நிறத்திலோ காய்கள் காணப்படுமாயின் அவர்கள் முதலாவது வகையினரிடம் கையேந்த வேண்டும் என்பதே நடைமுறை. அம்மா பயப்படும்படி கறையான் புற்றுக்கள் ஈச்ச மரங்களுக்கு அருகே தாராளமாகக் காணப்படுவது உண்மையே. ஆனால் என்னை ஒருபொழுதும் பாய்புகள் எதிர் கொண்டதில்லை. நண்பர்களுக்கும் அத்தகைய அனுபவம் ஏற்பட்டதில்லை. ஏன் வீண் வம்பு எனப் பாய்ப்பு ஒதுங்கிக் கொண்டதோ தெரியவில்லை. எமக்குப் பிரச்சனை தருபவை ஈச்ச மரங்களின் ஓலைகள் தான். ஓலையின் ஒவ்வொரு சிற்றிலையின் முனையும் முள்ளாக இருப்பதோடல்லாமல் அதன் அடியில் ஆறு கூரிய முட்கள் இருக்கும். இலைகளுக்கூடாகக் கைவிட்டு, இந்த முட்களைத் தவிர்த்து ஈச்சம் பழத்தைப் பிடுங்குவது சற்றுக் கடினமான செயற்பாடே.

கத்தியால் வெட்டி எடுக்கலாம் தான். ஆனால் வெட்டும் பொழுது பழங்கள் உதிர்ந்துவிட கையில் கிடைப்பது வெறும் குலையாக மாத்திரம் இருக்கும். எவ்வளவு கை தேர்ந்தவராக இருந்தாலும் ஓரிரண்டு முட்களாவது கையில் குத்தி முறிந்துவிட, பின்னர் அவை கைகளிலோ விரல்களிலோ காயாகக் காட்சி தரும். செம்பழ நிலையில் உள்ள குலைகளைக் கோப்பிக் கத்தியால் வெட்டி எடுப்போம்.

முளடி கறுக்கத் தொடங்கிய காய்களுக்கு வீட்டிலே பிரத்தியேக கண்காணிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து சிறுது உப்பு கரைத்து அதற்குள் அவற்றினைப் போட்டு வைப்போம். அடுத்த சில நாட்கள் விடியல் காலை அப்பாத்திரம் தான் முழுவியளம். பழம் பொறுக்கி உண்போம்.

ஈச்சம் பழப் பருவகாலம் முடிந்தாலும் அதனை நினைவுபடுத்துபவை கைகளில் உள்ள காய்கள். அசிங்கமாக இருக்கும். எனவே பிளேட் மூலம் சீவிச் சீவி எடுக்கப் பார்ப்போம். போக்குவது கஷ்டமே.

பொ. கனகசபாபதி மகாஜன முன்னாள் அதிபர்

அக்காவின் அல்லது அம்மாவின் நீண்ட தலைமயிர் உதவிக்கு வருவதும் உண்டு. மயிரினால் இறுக்கக் கட்டி விட்டால் காய் விழுந்து விடும் என்பார்கள். பலவித முயற்சிகள். வெற்றியும் கிட்டுவது உண்டு. முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மைதானே!

எனது வீட்டுக்கு முன்னே இருந்த எமது உறவுக்காரர் ஒருவரின் வீட்டிலே இரண்டு பெரிய பேரீஞ்சு மரங்கள் இருந்தன. ஆனால் அவை என்றுமே காய்த்ததைக் காணவில்லை. ரூபாய்க்குச் சென்றிருந்தேன். பேரீச்சம் மரங்களை எத்தனை அழகாக தெரு ஓரங்களில் நாட்டிப் பேணுகிறார்கள். கொள்ளை அழகு. அழகுக்கும் அழகு வருமானத்துக்கும் வருமானம்.

நாவற்பழம் நாவல் வான் பயிர். யாருமே நாவல் மரத்தை வளர்த்து பிரயோசனம் எடுத்ததை நான் காணவில்லை. ஆனால் நாவல் பழத்தைச் சில முதாட்டிகள் விற்பதைக் கண்டுள்ளேன். வீட்டு வளவுகளின் கொல்லைப் புறங்களிலே நாவல் மரங்களைக் காணலாம். நாவல் இலை ஒன்றும் பசளையாகப் பாவிக்கப்படாமையினால் அதன்

இலையைக் கூட்டிக் குப்பையுள் போடுவது அதிகம் நடைபெறுவதில்லை. எனவே நாவல் மரத்தின் கீழே அதன் சருகு கணிசமாகக் காணப்படுவதால் கீழே விழுகின்ற பழம் பாதிக்கப்படாமல் இருப்பதுக்குக் காரணமாகிறது. ஒளவையார் கூட்ட பழம் ஊதிச் சாப்பிட்டது உண்மைதான். பழம் கீழே விழும் பொழுது மண் ஓட்டவே செய்யும். நாவல் பழம் வேண்டும் என்றால் நண்பர் ஒருவர் கட்டாயமாக மரத்திலே ஏறவும் வேண்டும். மரம் கொஞ்சம் வழக்கும் தன்மை உடையது. ஆகவே கவனமாக ஏற வேண்டும். அவர் கொப்புக் கொப்பாக உலுக்க பழம் உதிரும். கீழே நிற்கும் நாம் பொறுக்குவோம். கடைசியில் பங்கு போடுவோம். பின்னரங்களில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு வரும் போது நாவல் மரங்கள் தேடிப் போய்ப் பழம் பொறுக்குவது அன்றாட மரலை நேர நிகழ்ச்சி. நாவல் பழம் சாப்பிட்டதை வாயும் கையும் காட்டிக் கொடுத்துவிடும். ஊதா நிறமாக வாயும் கையும் காட்சி தரும்.

கொய்யப் பழம் (Psidium) கொய்யாவும் வீட்டுக் கொல்லைப் புறங்களிலே காணப்படும். மழை பெய்தால் மாத்திரமே தண்ணீரைக் காணும் இன்னொரு பழவகை. ஆனால் நான் பெரியவனாக வந்தபோது பேராதனைப் பூங்காவில் உயர்தர கொய்யா மரங்கள் வாங்கி வந்து எனது இல்லத்தில் வளர்த்துள்ளேன். இதன் பழங்கள் ஏறக்குறைய ஒரு ரென்னிஸ் பந்து அளவில் இருந்தன. ஆனால் ஊர்க் கொய்யாப் பழம் அவ்வளவு பெரிதாக இருப்பதில்லை. நிறைய விதைகளும் காணப்படும். நன்கு கனிந்த பழம் அவ்வளவாகச் சுவையுடையதாக இருப்பதில்லை. கனிந்தும் கனியாத நிலையில் உள்ளதே மிகவும் சுவையானது.

அன்னமுன்னாப் பழம் (Anona) இவை அதிகமாக வேலிகளிலே காணப்படும் மரங்கள். இதில் இரண்டு வகையுண்டு. சீர்மை அன்னமுன்னா பெரிய மரம். இலைகளும் நீண்டவை. பழங்கள் நன்கு பழுத்தால் சிகப்பு நிறமானவையாக இருக்கும். பழங்கள் பெரியவை. பழத்தின் மேற்பரப்பிலே சிறுசிறு சதைப்பற்றான முளைகள் காணப்படும். மற்ற வகையினை பறங்கி அன்னமுன்னா என்பார்கள். பழம் நன்கு பழுத்தால் சாம்பல் நிறம் கலந்த பச்சையாக இருக்கும். பழத்தின் பரப்பு நீள்வட்டமான சிறு பழங்கள் ஒன்றாக்கப்பட்ட அமைப்பில் காணப்படும். இதனாலேயே அன்னமுன்னாவை ஆங்கிலத்தில் Anona squamosa என அழைத்தனர்.

இலந்தைப் பழம் (Zizyphus) நமது தோட்டத்திலே பண்படுத்தப்படாத 24ம் பக்கம் வருக

லண்டன் ஐ.பி.சி வானொலி வாராந்தம் வழங்கும்

பிரசுரப் பதிவுகள்

லண்டனிலிருந்து உலகம் சுற்றிவரும் ஐ.பி.சி வானொலி வாராந்தம் வழங்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ள ஒன்று 'பிரசுரப் பதிவுகள்.' நூல் விமர்சனப் பாங்கிலான இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் மூன்று அல்லது நான்கு நூல்கள் பற்றிய அறிமுகம் ஒலிபரப்பாகின்றது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தில் வசிக்கும் பிரபல நூலகவியலாளரும் 'நூற்தேட்டம்' தொகுப்பாளருமான திரு. என். செல்வராஜா அவர்கள் கனகச்சிதமாகத் தொடர்ந்து செய்து வருகின்றார். இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் சில பிரசுரங்களின் அறிமுகத்தினை மாதாமாதம் 'தமிழர் தகவல்' நன்றியுடன் பிரசுரம் செய்து வருகின்றது.

ஒரு பேப்பர், மனசு பேசுது விடியலின் முகவரி

இலண்டனில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் மாதப் பத்திரிகைகளின் வரிசையில் புதிய அறிமுகமாக ஜூன் மாதம் முதல் 'ஒரு பேப்பர்' என்ற பத்திரிகை வெளிவந்திருக்கின்றது. புதினம், உதயன், வடலி, நக்கீரம், விடுதலை, தென்றல் என்று இலண்டனைத் தளமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் புதினப் பத்திரிகைகளின் வரிசையில் ஒரு பேப்பர் என்ற புதிய பத்திரிகை அண்மைக்கால அறுவடையாகின்றது.

அனுபவம் மிக்க பத்திரிகையாளர் எஸ்.சிவநாயகம் அவர்களை ஆலோசகராகவும், சேயோன், குமரேந்திரன் ஆகியோரை ஆசிரியர் குழுவாகவும் கொண்டு, மாதம் இருமுறை வெளிவர ஆரம்பித்திருக்கும் இந்தப் பத்திரிகை வாசன் அச்சகத்தின் துல்லியமான தெளிவான அச்சாக்கத்தில் உலகச் செய்திகளுடன் உள்ளூர் செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் கொண்டதாக இருமொழி இதழாக, தமிழ் ஆங்கில மொழிகளில் பிரசுரமாகியுள்ளது. 'ஒரு பேப்பர்' முதலாவது இதழிலேயே சிறுவர் பகுதிக்கு தமிழ் ஆங்கில மொழிகளில் கணிசமான இடம் ஒதுக்கப்பட்டிருப்பதால், இன்றைய புலத்தின் சிறார்கள் தமக்குப் பரிச்சயமான மொழியில் படைப்புக்களை எழுதிப் பிரசுரம் காண வாய்ப்பு ஒரு பேப்பரின் வாயிலாகக் கிட்டியுள்ளது. மற்றைய பத்திரிகைகளை போன்று இலண்டனுக்குள்ளேயே தமது விநியோகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம்மை இனங்காட்டிக் கொண்டிருக்கின்ற இலண்டனுக்கு வெளியே நீண்ட காலமாக வாழும் பலநூறு தமிழ்க் குடும்பங்களையும் 'ஒரு பேப்பர்' சென்றடைய இயன்றவரை தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை சம்பந்தப்பட்டவர்களிடம் புலத்தில் பரந்து வாழும் தமிழர்களின் சார்பாக விடுக்கின்றேன்.

அடுத்ததாக லண்டனில் புலம்பெயர்ந்து வாழும், ஈழத்தின் பிரபல பத்திரிகையாளர் புதினம் பத்திரிகை ஆசிரியர்

ஈ.கே.இராஜகோபால் அவர்களின் மற்றுமொரு வெளியீடாக மலர்ந்துள்ள 'மனம் பேசுது' என்ற மாத இதழ் பற்றிய குறிப்புக்கு வருகின்றேன். முன்னர் ஈழகேசரி என்ற பெயரில் லண்டனிலிருந்து சில காலம் மாதாந்த சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு நல்ல அனுபவம் மிக்கவரான ஈ.கே.இராஜகோபால் அவர்களின் முயற்சியால் மீண்டும் ஒரு சஞ்சிகை இலண்டனில் புதிய பெயரில் மலர்ந்துள்ளது.

பிறந்த மண்ணைப் பிரிந்த உறவுகளாக வாழும் வெளிநாட்டுத் தமிழர்களுக்காக லண்டனிலிருந்து வெளிவரும் ஒரு மாத இதழாகத் தன்னை இனங்காட்டித் தன் இதழ்களை விரித்திருக்கும் மனம் பேசுது முதல் இதழின் உள்ளடக்கம் பற்றி விரிவாக பார்வையைச் செலுத்துவோம். ஆசிரியர் தலையங்கப் பகுதியில் சஞ்சிகையின் தலைப்புப் போலவே மனம் திறந்து பேசுகின்றார் பதிப்பாசிரியரும் வெளியீட்டாளருமான ஈ.கே.இராஜகோபால்.

"புதிய பெயருடன் இந்தச் சஞ்சிகை இப்பொழுது வெளிவந்தாலும் நான் உங்களுக்குப் புதியவனல்ல. இந்தத் தொழிலை பொழுதுபோக்குக்காக ஏனோதானோ என்று செய்யவனுமல்ல. பணம் சம்பாதிப்பதற்குச் சீமையிலே பல வழிகள் இருந்தாலும், பத்திரிகைத் துறையையே என் வாழ்வின் முழுநேரத் தொழிலாகச் செய்து கொண்டிருப்பவன். தாயகத்தில் படிக்கின்ற காலத்தில் விவேகி, வரதரின் புதினம் என்றும், பள்ளிக்-சூடத்திலிருந்து நேராகவே ஈழநாடு என்றும், கொழும்பில் தினகரன் என்றும், பின் குடும்பத்தோடு 85ல் அவலங்களோடு அகதியாக லண்டன் வந்து சேர்ந்து இன்றுவரை செய்கின்ற ஒரே தொழிலும் எனக்குத் தெரிந்த துறையும் பத்திரிகைத் துறை ஒன்று தான். அது என்னோடு இரண்டறக் கலந்து இதயத்தோடு வாழ்கின்றது."

இது பத்திரிகையாளர் ஈ.கே.இராஜகோபால் அவர்களின் மனசிலிருந்து பேசும் குரலாக மனம் பேசுது முதலாவது ஆசிரியர் தலையங்கத்தில் பதிவாகியுள்ளது. பத்திரிகையாளர் ஜி. நடேசன் அவர்களின் அகால மரணத்தின் பரபரப்பு ஓயும் முன்னர்

வெளியான காரணத்தினால் மனம்பேசுகிறது இதழின் கணிசமான பக்கங்களை ஊடகத்துறையின் அனுபவம் மிக்க பலரின் ஆக்கங்களும் ஊடகவியலாளர் பற்றிய ஆக்கங்களும் ஆக்கிரமித்துள்ளன. அண்மையில் அமரரான கவிஞர் செ.நாகேந்திரம் பற்றிய செய்தியும் காணப்படுகின்றது.

இலங்கை வானொலி ஒலிபரப்பாளராக இருந்து பிரபல்யமான அமரர் வீ.சுந்தரலிங்கம் அவர்களின் மன ஓசை: தமிழ் ஒலிபரப்பாளர் ஒருவரின் நினைவு மீட்பு என்ற சுயசரிதை நூலிலிருந்து சில பக்கங்கள் மீள்பிரசுரமாகியுள்ளன. அமரர் சுந்தரலிங்கம் அவர்கள் சுந்தா என்ற தன் பிரபல்யமான புனைபெயரில் எழுதி சென்னை, பெசண்ட் நகரிலிருந்து மார்ச் 1999 இல் 176 பக்கங்களில் வெளியிட்ட இந்த நூலில் இலங்கையின் ஒலிபரப்புத் துறையில் அனுபவ வளமும் ஆற்றலும் வாய்ந்த கலைஞர் சுந்தாவின் மன ஓசை விரிவாகப் பதிவாகியிருக்கின்றது. தமிழ் ஒலிபரப்புத் துறையிலும் ஈழத்து நாடகத் துறையிலும் கலைத்துறையிலும் ஈடுபாடுள்ளவர்களுக்கு அரிய பல தகவல்களையும் கருத்துக்களையும் இந்நூல் தருகின்றது.

அமரர் சிரித்திரன் சிவஞானசுந்தரம் பற்றி அவர் துணைவியார் கோகிலம் அவர்களின் மனப்பதிவுகளும் இவ்விதழில் உள்ளது. ஈழத்தமிழரின் மத்தியிலே கருத்தோவியங்கள் வரைவதில் முழுசுடா மன்னராகத் திகழ்ந்த சிரித்திரன் சுந்தரின் வாழ்வில் இடம்பெற்ற சுவையான நிகழ்வுகளை உள்ளிருந்த பார்வையாக அவரின் துணைவியாரின் வாயிலாக பதிவுக்குக் கொண்டு வந்திருப்பது வரவேற்கத் தக்கதொரு முயற்சியாகும்.



இவை தவிர, ப.வை.ஜெயபாலன் அவர்களின் ஊரை நினைக்க நினைக்க என்ற கட்டுரை, புலத்திலிருந்து தன் தாயகத்தின் கிராமத்து நினைவுகளை இரைமீட்பதாக அமைந்திருக்கின்றது அன்றன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய விடுதலை என்ற நூலிலிருந்து நீரிழிவு வியாதியும் எம்ஜிஆரும் என்ற கட்டுரைப் பகுதி இங்கே அதன் அங்கதச் சுவைக்காக மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

உடல்நலம், மனநலம் சார்ந்த இரு கட்டுரைகள் இவ்விதழில் இடம்பிடித்துள்ளன. அதிர்ச்சி தரத்தக்க செய்தி என்ற தலைப்பில் அ.பொ.செல்லையா அவர்களின் எயிட் நோய் பற்றிய செய்திக் கட்டுரை மனதை உறுத்துவதாய் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் எயிட்ஸ் நோயாளியாக ஒரு அப்பாவிக்குடும்பம் பெண் காணப்பட்ட செய்தி உள்ளத்தை நெருடுவதாக உள்ளது. ஜெர்மனியில் வாழும் கணவன் விடுமுறைக்குத் தாயகம் சென்ற வேளையில் அங்கிருந்த தனது மனைவிக்குத் தான் புலத்தில் தவறான வழிகளில் பெற்றுக் 32ம் பக்கம் வருக



மிருதங்க
சாம்ராஜ்யத்துள்
இரு சகோதரர்கள்
இளம் புலிகளாகப்
பிரவேசம்

அரங்கேற்ற
ஒளிப்படங்கள்
ஜூபிட்டர்' நவா



தமிழீழத்தின் இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்தசிவப்பிரகாசபிள்ளை சிவநாதன் தம்பதிகளின் புதல்வர்களான சிவயோகன் - சிவகுமாரன் சகோதரர்களின் மிருதங்க அரங்கேற்ற வைபவம் அண்மையில் ரொறன்ரோவில் இசைப்பேராசிரியர் திருச்சி சங்கரன் முன்னிலையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம், தமிழிசைக் கலாமன்றத் தலைவர் த. ஸ்ரீபதி, 'குருகுலம்' நிறுவனர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இங்கு சிறப்புரைகள் வழங்கினர். இளங்கலைஞர்களின் இளைய சகோதரி சிவகௌரி சிவநாதன் தமது மழலைத் தமிழால் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் மகிழ வைத்தார். விழாவில் உரையாற்றியவர்கள் மிருதங்கச் சகோதரர்களின் வாசிப்பை வியந்து 'இளம் புலிகள் சீறுவது போன்று விறுவிறுப்பாக அமைந்திருந்தது' என்று வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார்கள். சிவயோகன் - சிவகுமாரன் சகோதரர்கள் தங்கள் குருநாதர் ஸ்ரீ பாலச்சந்தரனுடன் அமர்ந்திருப்பதையும், விருந்தினர்கள் உரையாற்றுவதையும், அரங்கேற்றக் காட்சியையும், சிறுமி சிவகௌரி வரவேற்புரை நிகழ்த்துவதையும் மேலுள்ள ஒளிப்படங்களில் காணலாம்.

Canada be made a venue for Peace talk

Peace Talks, based on proposals formulated with the help of international legal experts for an Interim Self Governing Authority, have unfortunately come to a standstill. We request the Canadian Government to exert due pressure on the Sri Lankan Government to restart the peace-talks immediately. On behalf of 300,000 Tamils living in Canada, we request that Canada be made a venue for the successful completion of the present efforts towards peace.

Candain Tamil Students Association

Quarreling with brothers and sisters may seem harmless, but a silly argument can turn into years of not speaking as adults.

Somewhere in Alaska, a baby bald eagle hatches out of his egg.

The eaglet shakes out his light grey feathers and looks around. He sees the brown walls of the nest, the broken pieces of the egg he just came out of.... and two very annoyed-looking big sisters.

Pushed out of trees

You see, bald eagles lay their eggs several days apart, so there is definitely one older sibling, one middle sibling, and one younger sibling - all fighting for food, space, and their parents' attention.

When Mom's not looking, the oldest birds might scratch and bite the younger ones. Sometimes, they even push their brothers or sisters out of the nest!

Sound familiar? While human siblings, thankfully, don't usually push each other out of tall trees, they can get very competitive in other ways. Siblings fight for all kinds of reasons, but usually it all boils down to jealousy.

A cooler birthday present, better math abilities, the last piece of chocolate cake, more of Mom's or Dad's attention ...any of it can lead to mean words being said, favourite toys being hidden, and even threats of terrifying haircuts in the night.

Sibling rivalry has become such a common part of growing up that nobody seems all that surprised about it anymore.

But why is fighting between siblings considered so different from fighting between friends?

How can we be so casual about being so cruel to those who are closest to us?

Maybe it's because we know that no matter how terribly we act towards our siblings, afterwards we'll still be siblings - and probably still friends. We can say and do horrible things to each other,

Fighting for that Final slice of cake

Sivahami Vijenthra

but an hour later we'll be playing again - right?

The problem is, even if we do make up, those words and threats hurt. And fights in the house can turn to fights in the schoolyard, too.

How can we be so casual about being so cruel to those who are closest to us?

Also, childhood sibling rivalry can turn into adulthood sibling rivalry - a silly fight can turn into years of not speaking. The better thing to do is to avoid the fights in the first place.

How do we do that? We have to think about what really causes sibling rivalry. Yes, it's usually jealousy.

But what exactly is this jealousy really about?

Psychologists and child experts agree that it's about love.

While baby bald eagles fight because they know there is not enough food to go around, human siblings (whether they realize it or not) fight because they think there is not enough love to go around.

That special birthday present for an older brother is proof they love him more.

A younger sister's math skills will make them love her more. And in the end, nothing is left... right?

That's where so many of us go wrong. Though our parents may only have a certain number of hours to spend with each of us, love is not limited like that.

One extra gift to a brother does not mean Mom and Dad like him more. And just because they're happy about one sister's special talent doesn't mean they don't appreciate the talents of her siblings. Worrying about this by ourselves, and taking it out on our siblings, is not the best way to deal with the problem.

Instead, we need to talk with our parents about how we feel.

The little fights that start because we're afraid of losing our parents' love may not seem like much now, but siblings are too important to risk losing in the long run.

Who do we count on?

Brothers and sisters may seem like pains sometimes, but other times they can be kind, and fun to be around.






They're who we can count on when we really need it. Is it worth losing all that over a slice of chocolate cake?

Courtesy: Toronto Star.

யோகேஸ்வரி கணேசலிங்கம் நூல் வெளியீடு ஒளிப்படங்கள்

தொகுப்பு:
'ஜூபிட்டர்' நவா

விபரமான கட்டுரை 5ம் பக்கத்தில்







ஆறுமுக நாவலர் பெருமானுக்கு கனடாவில் சிலை

ஈழநல்லூர் பெற்றெடுத்த தவப்பதல்வர் ஸ்ரீலக்ஷ் ஆறுமுகநாவலர் பெருமானுக்குக் கனடாவில் சிலை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வைபவம் கனடா இந்து சமயப் பேரவை ஆதரவில் கடந்த மாதம் 24ம் திகதி றிசமன்ட்ஹில் இந்து ஆலயத்தில் நடைபெற்றது. இதனையொட்டிய சிறப்பு நிகழ்ச்சி ஆலய கலியாண மண்டபத்தில் கனடா சைவ அமைப்புகள் ஒன்றுயத் தலைவர் சைவப்பெரியார் நா. சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நாவலர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு 'தமிழன் வழிகாட்டி' நிறுவனத்தினால் நாவலர் முத்திரையும் வெளியிடப்பட்டது. விழாக்குழுத் தலைவர் கவிஞர் வி. கந்தவனம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் இடம்பெற்ற வாழ்த்துரைகள், கவிதாஞ்சலி, சொற்பொழிவு, சைவச் சான்றோர் கௌரவிப்பு, மலர் வெளியீடு ஆகியவற்றின் சில காட்சிகளை இப்பக்கத்தில் ஒளிப்படங்களாகக் காணலாம்.

படங்கள்: கமல் கே. கமலலிங்கம்





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

குடும்ப பல்வைத்தியர்

• Orthodontics • Implants

பற்களுக்கு கிளிப் போடுவதிலும்

Implant பல் கட்டுவதிலும் பயிற்சி பெற்றவர்

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8

Monday to Saturday

Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue

Toronto, Ontario. M4C 1L5

Mon, Tues, Wedn, Thurs, Fri, Sat & Sun

Near Main Subway

Dr. Shan - (Wedn), Dr. Kalaichelvan (Thurs & Sun)

(Free consultations on alternate Sundays)

(416) 690 0121



UNEMPLOYED ?

"If you are receiving E.I. OR
finished E.I. recently ...

You May Be Eligible For HRDC Funding"

Call Us for Details.....

(416) 285 9941

Diploma Programs

- Computerized Accounting
- Personal Support Worker (PSW)
- Medical Office Assistant (MOA)
- Business Administration

CompuTek

SCARBOROUGH CAMPUS

Scarborough, ON
(Kennedy & Eglinton Ave. East)
Above Public Library

கற்றுக் கொடுங்கள்

இப்பொழுதே அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்

ஒரு பிள்ளை ஆறு வயதுக்கு முன்னர் கற்பதும்
அனைப்பதும் என்றென்றும் நிலைக்கும்.



Financial Assistance by Health Canada

பெற்றார்பல் பற்றிய
விபரங்களுக்கும் ஆதரவுக்கும்
அழைக்கவும்: 416-338-7600

 **TORONTO** Public Health
www.toronto.ca/health

 INVEST IN ME
www.investinme.ca

 **Ontario**
Early Years

அரவணையங்கள்

இப்பொழுதே அவர்களை அரவணையங்கள்

ஒரு பிள்ளை அறு வயதுக்கு முன்னர் கற்பனம்
அனுபவிப்பதும் என்றென்றும் நிலைக்கும்.



பெற்றாரிபல் பற்றிய
விபரங்கள்கும் ஆதரவுக்கும்
அழைக்கவும்: 416-338-7600

 **TORONTO** Public Health
www.toronto.ca/health

 INVEST-KIDS
www.investkids.ca


 **Ontario**
Early Years

விளையாடுங்கள்

இப்பொழுதே அவர்களுடன்

விளையாடுங்கள்

ஒரு பிள்ளை அறு வயதுக்கு முன்னர் கற்பதும் அனுபவிப்பதும் என்நென்றும் நிலைக்கும்.



பெற்றாரியல் பற்றிய
விபரங்களுக்கும் ஆதரவுக்கும்
அழைக்கவும்: 416-338-7600

 **TORONTO** Public Health
www.toronto.ca/health

 **INVEST** KIDS
www.investkids.ca

 **Ontario**
Early Years

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON-THE-SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

எமது வைற்றமின்...

ஒரு பகுதி இருந்தது. அதில் ஆறு ஏழு இலந்தை மரங்கள். அதன் கிளைகளை சில சமயங்களிலே வெட்டி எமது வடலிக்கு வேலி கட்டுவார்கள். இலந்தையின் கிளைகள் எங்கும் சிறுசிறு முட்கள். இலந்தைப் பழக்காலத்திலே இலந்தைப் பழம் பிடுங்கிச் சாப்பிடுவதில் எமக்கு அலாதி விருப்பம். இலந்தைப் பழம் மற்றைய பழங்களைப் போன்று இனிப்பானவை அல்ல. ஆனால் மென்மையான கயர்த் தன்மையுடன் கூடிய விசேடமான அதன் சுவை மனதைக் கட்டிப் போடக் கூடியது. இலந்தைப் பழம் செம்மஞ்சள் நிறமானதாகக் காணப்படும். ஆனால் அவற்றினைப் பறிப்பதில் பிரச்சனை. முட்கள் உள்ள கிளைகளைத் தவிர்ந்துப் பழங்களைப் பிடுங்கும் போது சிலசமயங்களிலே கோவில்களிலே செடில் காவுடி தூக்கியவர்கள் போல நிற்க வேண்டிய துர்ப்பாக்கியமும் ஏற்படலாம். அடுத்தது அதிகமான பழங்கள் புழுக்களைக் கொண்டிருக்கலாம். எனவே பழங்களைப் பரிசோதனை செய்த பின்னரே வாய்க்குள் போட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் சில சமயங்களிலே சுவை வித்தியாசமானதாக இருக்கலாம் அல்லவா?

காரை, கிளாக்கன் பழம் (Carissa)

கூடல்களிலே பற்றைகளிலே காணப்படுபவை. இவை கிளைகொள் முறை வித்தியாசமானது. ஒரு கிளை இரு முட்களில் முடிவுற அதன் கீழ் இருந்து இரு கிளைகள் தோன்றி வளரும். இதனால் இத்தாவரம் படர்ந்து காணப்படும். ரச்சி முறையினை False dichotomy என்பார்கள். இதன் பழங்களும் இனிப்பானவை அல்ல - புளிப்போடு சேர்ந்த கயர்த்தன்மை உடையவை. சுவையானவை.

இதனை மிளகாய்ப் பொடியும் உப்பும் கலந்து தொட்டுச் சாப்பிட்டால், அதன் சுவை முளைக்கும் மேலால் பறக்கும்.

நான் மேலே குறிப்பிட்ட பழங்கள் மாத்திரம் தான் கிராமப் புறத்துப் பழங்கள் என எண்ணாதீர்கள். இது ஏழைகளின் பழங்கள். காசு கொடுத்து வாங்காமல் சாப்பிடக்கூடியவை.

மா, பலா, விளாத்தி, தோடை, மாதுளை பற்றி ஏற்கனவே சொல்லி விட்டேன். இவை அனேகமாகப் பயிரிடப்படுபவை, விளாத்தி நீங்கலாக. சாப்பிடுவதானால் காசு வேண்டும். இன்னும் ஒரு வகை பாலைப் பழம். அதன் தித்திப்பு தீஞ்சுவை. ஆனால் யாழ்ப்பாணத்தில் இல்லை. என்றாலும் அதனைச் சாப்பிட்டு அதன் இனிப்பால் கவரப்பட்டதிலும் பார்க்கப் பாலால் வாய் சுடப்பட்டது அதிகம்.

Allianz

Allianz Education Funds Inc.

Education Savings Plans

**RESP
Heritage SAVINGS
PLAN**
Scholarship Trust Plan
Allianz Education Funds Inc.

கல்விச் சேமிப்புத் திட்டம்

- You are eligible to apply for an Education Savings Grant of up to \$7,200 per child.


- Your savings are more safe and secure.

- You can start with a small amount.

- It's a more flexible plan.

**Education is
a great gift for
your future generations**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான
முதலீடு.



S. Ganthiy
B.A. (Sri-Lanka)
Enrollment Officer

ON THE WEB: <http://ganthiy.cjb.net>
E-MAIL: ganthiy@rogers.com

**416-955-9303
416-841-1866**

சாயி பஜனைகள்

ஸ்காபரோ

ஸ்காபரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபரோ புபர்ன் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இதே நாட்களில் கல்வி வட்டத்தினரின் வகுப்புகள் பிற்பகல் 5:15 மணி முதல் 5:45 மணி வரை நடைபெறும். பாலவிஹாஸ் வகுப்புகள் 5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும்.

வெலஸ்லி

ரொறன்ரோ பார்லிமென்ட் வீதியில் அமைந்துள்ள டொன்வலி எக்ஸ்ரே கட்டிடத்தினுள் தற்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 6 மணி முதல் ஏழு மணி வரையும் சாயி பஜனை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு (416) 924-6287 இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

மிஸிஸாகா

மிஸிஸாகா சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பதரை மணி வரை பஜனையும், தியான வழிபாடும் மிஸிஸாகாவில் 1447 அலக்ஸான்ட்ரா அவினியுவில் அமைந்துள்ள ஸ்ரீசத்ய சாயி பாபா நிலையத்தில் நடைபெறுகின்றது. சிறுவர்களுக்கு பாலவிகாஷ் சமயபாடப் போதனைகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் Erindal campusல் சபையினரால் நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

லான்ட்ஸ்ரவுண்

லான்ட்ஸ்ரவுண் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தில் பிரதி வியாழன் மாலை 7:30 மணி தொடக்கம் 8:30 மணி வரை பஜனைகள் நடைபெறும். அதேதினம் மாலை 6:45 மணி முதல் 7:25 வரை கல்வி வட்டமும் பிரதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் ஏழு மணி வரை பாலவிகாஷ் எனப்படும் சிறுவர் சமய வகுப்பும் நடைபெறும். லான்ட்ஸ்ரவுண் தமிழர் கூட்டுறவு இல்ல 3ம் மாடி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

டொன்மில்ஸ்

டொன்மில்ஸ் சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிளெமிங்டன் பார்க் (29 St.Dennis Drive)

சாயி பஜனைகள்

நூலக மண்டபத்தில் காலை 9:15 மணி முதல் 10:30 மணி வரையும் சிறுவர்களுக்கான (நான்கு வயது முதல் பதினாறு வயது வரை) பாலவிகாஷ் வகுப்புகளும், காலை பதினொரு மணி முதல் 12:30 மணி வரையும் சாயி பஜனையும் நடத்தப்படுகின்றது விபரங்களுக்கு 416-750-0128 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஏற்றோபிக்கோ

ஏற்றோபிக்கோவில் 2400 Finch West வீதியில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் சாயி பஜனை பிரதி வெள்ளி தோறும் பிற்பகல் 7:30 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-748-7254 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மார்க்கம்-எக்லின்டன்

மார்க்கம்-எக்லின்டன் சாயி சேவாவினரால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 7.45 மணிமுதல் 8.45 மணிவரை Cedar Driveல் அமைந்துள்ள Cedar Drive Junior Public பாடசாலையின் ஜிம் அரங்கில் நடைபெறுகின்றது. விபரங்களுக்கு 416-267-1246 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

ரொறன்ரோ கிழக்கு

ரொறன்ரோ கிழக்கு சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு பிற்பகல் 6 மணி முதல் 7.30 வரை பஜனையும், தியான வழிபாடும் 20 Canadian Road இல் அமைந்துள்ள Ellesmere Community Recreation Centre மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான பால விகாஷ் போதனை வகுப்புகளும் ஞாயிறு மாலை 4.45 முதல் 6 மணி வரை நடத்தப்படுகின்றது.

விபரங்களுக்கு - 905 944 1611

ஸ்காபரோ

பார்மஸி - பிஞ்ச்

ஸ்காபரோ பிறைடல் ரவுன் சாயி சமித்தியினரால் பிரதி ஞாயிறு தோறும் பிற்பகல் 5.00 - 6.15 வரை பாலவிகாஷ் வகுப்புகளும் சாயி இளைஞர்களுக்கான வகுப்புகளும், 5.45 - 6.15 வரை கல்வி வட்ட வகுப்புகளும், 6.30 - 7.30 வரை சாயி பஜனையும் தியான வழிபாடும் 3150 பார்மஸி அவெனியுவில் அமைந்துள்ள Ehipany of our Lord கத்தோலிக்க பாடசாலையின் ஜிம் அரங்கினில் நடத்தப்படுகின்றது. மேலதிக தொடர்புகளுக்கு (416) 431-3279 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.



சபேசன்ஸ்

விருது பெற்ற
தொழிற்றுறை
நிபுனர்

வீடு திருத்தம்
மற்றும்
நிலக் கம்பளம்
பொருத்தும்
வேலைகளில்
தன்னிகரற்றவர்!

எந்தப் பணியையும்
குறித்த நேரத்துள்
செய்து முடிப்பதில்
வல்லுனர்!

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
உண்மை தெரியும்!
பலன் புரியும்!

416 605 1990
416 605 1990

பிரசுரப் பதிவுகள்.....

வாழ்க்கைக்குள்ளும் இந்த நூலைத் தொகுத்து மிகுந்த பணச் செலவில் வெளியிட்டதுடன் அதை எங்களை நாடிவந்து யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்துள்ள அவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் சிறு கலந்துரையாடலுடன் யாழ் நகரில் நூல்தேட்டம் இரண்டாவது தொகுதியின் வெளியீட்டு விழா இனிதே நிறைவேய்தியது.

கொழும்பில் இடம்பெற்ற நூல் அறிமுக நிகழ்வு 31.7.2004 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் இடம்பெற்றது. திரு.க.சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் வெளியீட்டுரையும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அரசு அவர்கள் சிறப்புரையும், ஊடகவியலாளர் திரு தெ.மதுகுதனன் அவர்கள் பதிப்புரையும், நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள் நன்றியுரையும் நிகழ்த்தினர். தலைமையுரையில் திரு க.சண்முகலிங்கம் அவர்கள், இலங்கையில் நூல் வெளியீடுகள் பற்றியும் அவற்றின் விநியோகம் பற்றியும் எடுத்துரைத்து, நூல்தேட்டம் போன்றதொரு உலகளாவிய ஈழத்தமிழர்களின் படைப்புக்களின் ஆவணப்படுத்தலின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் தமதுரையில் நூலாசிரியரை அறிமுகம் செய்து வைத்ததுடன் நூல்தேட்டம் பதிவுகள் பற்றிய தன் அவதானிப்புகளையும் எடுத்துரைத்தார். அடுத்து சிறப்புரையாற்றிய முனைவர் அரசு அவர்கள், நூல்தேட்டம் ஈழத்து படைப்பாளிகளை உலகறியச் செய்துள்ளதாகவும், நூல்தேட்டம் முதலாவது தொகுதியை தான் தமிழகத்தில் பெற்றுப் பாதுகாத்து வைத்திருப்பதாகவும், இரண்டாவது தொகுதியின் வெளியீட்டில் நேரில் சமூகமளித்திருப்பது மகிழ்ச்சிக் குரியது என்றார். மேலும், பிரித்தானிய சுவடிச் சாலையில் உள்ள அரிய பல தமிழ் நூல்கள் பற்றிய பதிவுகளையும் நூலாசிரியர் சிரத்தையுடன் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், அதன் வாயிலாக மறைந்து கிடக்கும் அரிய இலக்கிய வரலாற்றுத் தகவல்கள் வெளிக் கொணரப்பட்டு, ஈழத்து படைப்பிலக்கியத் துறைக்கு மட்டுமல்லாது உலகளாவிய தமிழ் படைப்பிலக்கிய வரலாற்றுக்கும் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

திரு தெ.மதுகுதனன் தன் மதிப்புரையில், இலங்கைத் தேசிய நூலகம், தேசிய சுவடிச்சாலை ஆகியவற்றில் ஈழத்துத் தமிழ் நூல்களும் அவை பற்றிய பதிவுகளும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் இவ்வேளையில் புலம்பெயர் நாட்டிலிருந்து எமக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்திருக்கிறது என்றார். நூல்தேட்டம் முன்றாவது தொகுதிக்கு எழுத்தாளர்கள் மட்டுமல்லாது பதிப்பாளர்களும் முன்வந்து தமது வெளியீடுகளை வழங்கி அவரது மேலான பணிக்கு ஆதரவை நல்க வேண்டும் என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய திரு என். செல்வராஜா அவர்கள், முதலாவது தொகுதியை விட 2வது தொகுதியின் வெளியீட்டுக்கு பரவலான ஆதரவு இருப்பதாகத் தெரிவித்து, எதிர்வரும் ஆண்டில் வெளியிடப்படவுள்ள முன்றாவது தொகுதியின் ஆக்கத்திற்கு இன்னும் அதிகமான மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

நூல்தேட்டம் பிரதியின் விலை 15 ஸ்ரேலிங் பவுண்டுகள் (தபால் செலவு உள்ளிட்ட விலை) தபால் மூலம் பெற்றுக் கொள்ள விரும்புவோர் நூலாசிரியருடன் தொடர்பு கொள்ளலாம்.

N.Selvarajah, 48 Hallwicks Road, Luton, LU2 9BH,
United Kingdom.

DR. IRU VIJAYANATHAN

Walk in Dental Clinic



சகலவிதமான காப்புறுதிகளும்
ஏற்றுக்கொள்ளப்படும்.
சமூகநல உதவி பெறுபவர்களுக்கும்
சிகிச்சையளிக்கப்படும்.
Family Benefits பெறுபவர்களின்
coverage ஏற்கப்படும்.

வாரத்தில் ஏழு நாட்களும் சேவை
திங்கள் - வெள்ளி காலை 10:00 முதல்
பிற்பகல் 8:00 மணி வரை
சனி, ஞாயிறுகளில் காலை 9:00 முதல்
பிற்பகல் 3:00 மணி வரை

இலவச ஆலோசனைக்கு
அழையுங்கள்

416 264 3232

Immediate Emergency Care, Root Canal
Treatment, Partial and Complete Denture

3150 Eglinton Ave. East, Unit: 5
Scarborough

One block west of Markham Road
Near Optimart

குடும்ப பல் வைத்தியர்
திரு. விஜயநாதன்
பல் மருத்துவ நிலையம்

Come! Earn OSSD credits!! Enter the Leading Universities!!!

ONTARIO INTERNATIONAL INSTITUTE

(Ministry inspected private Secondary School, BSID # 666378)

Start It's

2004/2005

1st SEMESTER CLASSES ON

September 02, 2004

at 2390 Eglinton Avenue east, # 204,

Scarborough, ON

All courses including Bharatha Natyam lead to

Under the principalship of



Tim Gervais B.A (Hons), M. Ed

OSSD DIPLOMA CERTIFICATE

- | | |
|----------------------------------|---|
| 1. ENG 4U English, 12, Uni Prep. | 6. MCB 4U Advanced Functions and Calculus |
| 2. ENG 3U English, 11, Uni Prep. | 7. MGR 4U Geometry and Discrete math |
| 3. ENG 2D English, 10, Academic | 8. MCR 4U Functions and Relations |
| 4. MPM 2D Prin of Math, 10, Adm. | 9. SCH 4U Chemistry, 12, Uni Prep. |
| 5. SBH 4U Biologym 12, Uni Prep. | 10. SPH 4U Physics, 12, Uni Prep. |

And Many More

ஒன்றாயோ இன்றநஷனல் இன்ஸ்ரிரியுற்

OSSD சான்றிதழ் வழங்க அரச அங்கீகாரம் பெற்ற தாபனம்

தொடர்புகளுக்கு

416-701-1763

905-471-3084

FUTURE WAY FINANCIAL SERVICES Inc.

Life RRSP RESP Do you Have Mortgage Insurances Wirth a Bank?

வீட்டு அடமானக் காப்புறுதி Mortgage Insurance

- எமது நிறுவனத்தின் ஊடாக காப்புறுதி செய்து கொள்ளும் போது நீங்களே காப்புறுதியின் சொந்தக்காரர்.
- பலன் பெறுவாராக (Beneficiary) உங்களுக்கு விரும்பியவரை தெரிவு செய்து கொள்ள முடியும்
- உங்கள் வீட்டின் அடமானக் காப்புறுதியாகவோ அதே வேளை உங்கள் ஆயுட்காப்புறுதியாகவும் மாற்றமுடியும்.
- காப்புறுதியின் மாதாந்தக் கட்டணம் எந்தக் கட்டத்திலும் அதிகரிக்காது
- வங்கியில் எடுப்பதை விட எமது நிறுவனத்திற்க்கூடாக எடுப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு.

சிறு வர் கல்வி சேமிப்புத் திட்டம் - RESP
கனடிய அரசினால் வழங்கப்படும் இலவச 20% மானியத்தடன் எமது நிறுவனம் வழங்கும் 15% போனஸ் உங்கள் கட்டிய பணத்தடன் வட்டி %த்தடன் ஆகியவற்றை பெற்று நன்மை அடையுங்கள்



கரன் HARAN

Investment / Insurance Advisor

Direct: 416-803-6500

இலங்கையில் பிரசுரிக்கப்படுகிறது.....

அம்சங்களை எடுத்துக் காட்டினார். சில சொல்லாட்சிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றிய மகிழ்ச்சியை தெரிவித்தார். எனினும் தற்கால சிறுகதைகளில் உள்ள வசனநடை போன்று அமைவது காலத்தின் தேவை என்ற தன் ஆதங்கத்தினையும் வெளிக் காட்டினார்.

மதிப்புரையை அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் நிகழ்த்தினார். நீண்ட காலமாக 'தமிழர் தகவல்' சஞ்சிகையிலும், மற்றும் பத்திரிகைகளிலும் விஞ்ஞானம், சமூகம் சம்பந்தமான பல்வேறு கட்டுரைகளை எழுதிய இவர் சிறந்த விமர்சகர். அந்தவகையில் இவரது மதிப்புரை சிறப்புற அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்து வசன நடைகள், சொல்லாட்சிகள் இந் நூலில் சிறப்பாக கையாளப்பட்டுள்ள விதம் பற்றி மிகவும் பாராட்டி பேசினார். எழுத்தாளர்கள் சுதந்திரமான சிந்தனையுள்ளவர்கள், வேறு வேறு புலங்களில் எழுதும் வல்லமையுள்ளவர்கள் என்பதால் பல நாடுகளில் அவரது கதைகளின் நிகழ்வுகள் அமைந்துள்ளது பற்றி குறிப்பிட்டார். 'புதிய தலைமுறை' என்ற கதையில் கனடா பற்றி எழுதப்பட்டுள்ள சில கருத்துக்கள் யதார்த்தத்திற்கு மாறானவை என்பதையும் சுட்டிக் காட்டினார். கதைகள் மிக நீண்ட காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டுள்ளமையால் அவற்றின் இறுதியில் எழுதிய ஆண்டுகளைக் குறிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டினார். பல்வேறு முறைகளில் அவரது மதிப்புரை பயன்பாடுள்ளதாயிற்று.

அடுத்து கலாநிதி வசந்தகுமார் அவர்கள் ஒரு வாசகர் என்ற வகையில் தனது பார்வையினை உரையாக நிகழ்த்தினார். சிறந்த கணிவித்துறை அறிஞர் என்பது மட்டுமன்றி சிறந்த விமர்சகராக, பேச்சாளராக திகழ்ந்த இவர் நன்றாக இக்கதைகளை வாசித்திருந்தமை பேச்சில் புலப்பட்டது. திரு கணேசலிங்கத்தின் காலத்தில் அவருடன் பணியாற்றியது பற்றிக் குறிப்பிட்ட அவர் கணிவித்துறையினை சிறுகதையில் மிகவும் துல்லியமாக புலப்படுத்தி விளக்கி நின்றார். அவற்றில் உதாரணங்களை அப்படியே வெளியே எடுத்துக் கூறியதுடன் அவர் இவற்றினை சிறுகதைகள் என்பதினை விட 'ஆவணம்' என்றே தமிழர்கள் கருத வேண்டும் என்ற தன் எண்ணத்தை திறம்பட வெளிப்படுத்தி நின்றார்.

இறுதியில் கடந்த கால நூல் வெளியீடுகளில் இடம்பெறாத ஒரு புது நிகழ்வாக 'தொகுப்புரை' இடம்பெற்றது. சிறந்த இளம் பேச்சாளரும் CTR வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமை புரியும் சிவவதனி பிரபாகரன் அவர்கள் இந்நிகழ்வினை செய்தார். மிகச் சுருக்கமாக, எனினும் சபையோர் மனதில் மீளவும் பதிவும் செய்யும் வகையில் அவரது தொகுப்புரை அமைந்திருந்தது. எல்லாருடைய பேச்சுகளையும் ஒன்றாகச் சேர வைக்கும் நிகழ்வு இதுவாகும்.

அடுத்து நூலாசிரியர் திருமதி யோகேஸ்வரி அவர்கள் பதிலுரை வழங்கினார். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரான இவர் நீண்ட காலமாக சிறுகதை எழுதி வருபவர். எனினும் சிறுகதை நூலாக இதுவே முதலில் வெளிவருகின்றது. அவர் முதலில் இவ்வழிவினை ஒழுங்கு செய்த 'தமிழர் தகவல்' ஆசிரியர் திரு எஸ்.திருச்செல்வம் அவர்களது இப் பணி பற்றி பாராட்டிப் பேசினார். தமது சகோதரி, உறவினர்கள், உறவுவர்கள், அனைவரும் இவ்வழிவில் கலந்து கொண்டு தன்னை பெருமைப்படுத்தியதனை மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டார். கால் நூற்றாண்டு காலமாக ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் வாழ்வினை இவ்வாறு யதார்த்த உணர்வுடன் தான் தன் ஆத்ம திருப்திக்காக எழுதியது பற்றியும் குறிப்பிட்டார். இதற்கு முன்னுரை வழங்கிய ஓய்வுநிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பற்றி மனம் திறந்து நினைவு கூர்ந்தார். உரைகளின் போது கூறப்பட்ட பலவற்றினை அவர் ஏற்றுக் கொண்டும், சிவவற்றினை நியாயப்படுத்தியும் பேசினார். 'அம்பாளின் அக்கீகாரம்' கதையில் கதாபாத்திரம் பணத்தினை நல்லதொரு விடயத்திற்கு - திறமான நிகழ்வுக்கு வழங்கியது இக்காலத்தின் தேவை என்று குறிப்பிட்டார். அதேவேளை 'புதிய தலைமுறை' என்ற கதையில் கனடாவைப் பற்றி தான் நேரில் பார்க்காத சில கருத்துக்களை எழுதி வெளியிட்டதினையும் ஒப்புக் கொண்டார். எனினும் அவர் தனக்குக் கிடைத்த இக் கௌரவம் பற்றி மிக மகிழ்ச்சியில் நின்று உரையாற்றியதினை நன்கு உரை முடிந்தது.

அடுத்த நிகழ்வாக திரு கணேசலிங்கம், திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம் அவர்களது ஆன்மீகம், எழுத்துலக சேவைகளை பாராட்டி என்றும் வாடாமல் இருக்கக் கூடிய உருத்திராக்க மாலையை அணிவித்து மகிழ்ச்சிப்படுத்திய விதம் மனம் நிறைந்திருந்தது. திரு ராதா அவர்கள் திரு கணேசலிங்கத்திற்கும், திருமதி வள்ளிநாயகி ராமலிங்கம் அவர்கள் திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கத்திற்கும் இம்மாலையை அணிவித்தனர். நூலின் முதற் பிரதியை 'ஈஸி ஹோம் பை' அதிபர் திரு. கிருபா கிருஷ்ணன் நூலாசிரியரிடமிருந்து பெற்றார். அடுத்து, தமிழர் தகவல் இணையாசிரியர் திருமதி ரஞ்சி திருச்செல்வம் அவர்கள், நூலாசிரியர் திருமதி யோகேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுப் பட்டயம் ஒன்றினை வழங்கிக் கௌரவித்தார். இதனையடுத்து நூல்களை வழங்கும் பைவத்தினை 'தமிழர் தகவல்' வெளியீட்டுக் குழுவைச் சேர்ந்த கதிர் துரைசிங்கம், ஆர். ஆர். ராஜ்குமார் ஆகியோர் சிறந்த முறையில் நடத்தியதுடன் சரியாக ஒன்பது மணிக்கு விழா நிறைவு பெற்றது.

DENTAL OFFICE

Dr. Chelliah YOGESWARAN
டாக்டர். செ.யோகேஸ்வரன்

Dr. Nirmala SIVA
டாக்டர். நீர்மலா சீவா

Dr. Ashokbabu RAAMYA
டாக்டர். அசோக்பாபு ராம்யா

Scarborough Office:

Serving Scarborough & Markham (McNicoll & Middlefield)

3300 Mcnicoll Ave., Suite 202'
Scarborough, ON M1V 5J6
416.299.1868

Mississauga (Malton) Office:

Serving Malton, Brampton, Etobicoke, Rexdale
Mississauga & Downsview (Goreway & Derry)

7125 Goreway Dr., Suite 206
Mississauga, ON L4T 4H3
905.673.7874

Braces, Root canals, General Dentistry

P. Kayilasanathan

B.A (CEY) LLB (CEY)

BARRISTER & SOLICITOR



குற்றவியல்
வழக்குகள்,
அகதிநிலை
விசாரணைகள்,
மனிதாபிமான
விண்ணப்பங்கள்,
வீடு, வியாபார
ஸ்தாபனங்கள்
வாங்குதல் - விற்கல்,
குடும்ப வழக்குகள்,
வாகன விபத்து
நஷ்டாடு கோருதல்.

பொ. கயிலாசநாதன்

கனடிய பாரிஸ்டர்

2401 Eglinton Av. East, Suite # 302
(Eglinton/Kennedy)
Scarborough, ON
M1R 2M5

Tel.: 416-752 9561

Fax: 416-752 7262

ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா

905

5
0
1
-
0
0
1
1

905

5
0
1
-
0
0
1
1

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்தமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம், முத்துமணவறை, மண்டப அலங்காரம், பூமாலை, சடைநாகம், தலைப்பாகை, தலைநகை, பூஜைப் பொருட்கள், சுத்த சைவ உணவு ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் பெற எங்களை நாடுங்கள்.

மிசிசாகா ஸ்ரீகணேச துர்க்கா தேவஸ்தான
தொலைபேசி இலக்கம்: 905 405 0011

இந்தமத குரு, திருமணப் பதிவு அதிகாரி

சிவஸரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(Hindu Priest & Registrar of Marriages)

5556 Whistler Crescent, Mississauga, Ontario.

தொலைபேசி: 905-501-0011

ஆறுமுகநாவலர் சில பிரதிஷ்டை விழா இந்த மாத நிகழ்ச்சிகள்

கடந்த மாதம் 24ம் திகதி நிசம்ன்ட்ஹில் இந்து ஆலயத்தில் ஆரம்பமான ஆறுமுகநாவலர் பெருமானின் சிலை தரிசனம் இந்த மாதம் பல ஆலயங்களில் நடைபெற்று, அடுத்த மாதம் 7ம் திகதி (7.11.2004) ஞாயிற்றுக்கிழமை ஸ்காப்பரோ அருள்மிகு நல்லூர் முருகன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்.

நாவலர் சிலை தரிசனம் இடம்பெறும் ஆலயங்களின் விபரம்:

ஸ்காப்பரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம், 1.10.2004 வெள்ளி பிற்பகல் 6 மணி
மொன்றியல் முருகன் ஆலயம், 8.10.2004 வெள்ளி மாலை 6 மணி
மொன்றியல் தூர்க்கா ஆலயம், 9.10.2004 சனி மாலை 6 மணி
மொன்றியல் ஸ்ரீகற்பக மகாகணபதி ஆலயம், 10.10.2004 ஞாயிறு மாலை 6 மணி
மிசிசாகா ஜெயதூர்க்கா ஆலயம், 12.10.2004 செவ்வாய் மாலை 6 மணி
மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா தேவஸ்தானம், 15.10.2004 வெள்ளி மாலை 6 மணி

மேலதிக விபரங்களுக்கு:

கவிஞர் வி. கந்தவனம் (விழாக்குழுத் தலைவர்), 416 425 5813.

ரொறன்ரோ புனித

மிக வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு பெருந்தொகைப் பணத்தைக் குறுகிய காலத்தினுள் சேர்த்துள்ள இந்த ஆலயக் கட்டிட நிர்வாகக் குழுவினர், தங்களது தியாக சிந்தையுள்ள பணியைத் தொடர்ந்தும் உற்சாகத்துடன் செய்து வருவதை இங்கே அவதானிக்க முடிந்தது.

திருப்பலியின் நிறைவில், புனித ஆரோக்கிய அன்னையின் திருச்சுருபத்தை, ஆலயத்திற்கு வெளிப்புறமாக, வீதியிலே ஆலயத்தைச் சுற்றி, மக்கள் அனைவரும் இணைந்து பவனியாக எடுத்து வந்தார்கள். மக்கள் கொண்டிருந்த பக்தியின் வெளிப்பாடாகவும், உலகெங்கும் கோயில் கொண்டிருக்கும் புனித வேளாங்கன்னியின் இன்னுமொரு புதுமையாகவும், இந்த விழாவின் போதும் தேவதாயின் அற்புதத்தை பக்தர்கள் நேரடியாகக் கண்டு வியந்தனர்.

இந்த திருப்பவனி இடம்பெறுவதற்கு சற்று முன்னதாக கடுமையான கார்மேக மூட்டத்துடன் மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்வதனால் திருப்பவனியில் கலந்து கொண்டு வெளியே செல்ல முடியாதவர்கள் பவனியில் கலந்து கொள்ள வேண்டாமென பங்குத் தந்தை அறிவித்தல் விடுத்தார். இருப்பினும், ஒரு சில நிமிடங்களில் திருப்பவனியின் முதற்பகுதியினர் ஆலயத்திலிருந்து வெளியே வரும்போதே மழை முற்றாக நின்று, வானம் வெளித்து சூரிய வெளிச்சம் ஆலய மைதானத்தில் பரவ ஆரம்பித்தது.

ஆலயத்தை நிறைத்திருந்த அத்தனை மக்களும் தாயின் அற்புதத்தை வியந்தபடி திருப்பவனியில் முழுமையாகப் பங்கேற்று தேவதாயின் ஆசி பெற்றுக் கொண்டனர். மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் இடம்பெற்ற இத் திருப்பவனியில், புனித ஆரோக்கிய அன்னைப் பங்கின் இளைஞர் குழுவிலிருந்து, வெண்ணிற சேலையணிந்த இளம் பெண்கள், தேவதாயின் திருச்சுருபத்தை அழகாகத் தாங்கிச் சென்றார்கள். திருப்பவனியின் போது, புனித ஆரோக்கிய அன்னை பங்கின் மரியாயின்சேனை அங்கத்தவர்கள் செபமாலைத் தியானத்தைத் தலைமையேற்று நடத்தினார்கள்.

தமிழர் ஐக்கிய அமைப்பின் உறுப்பினர்களுடன் ஆலய தன்னார்வத் தொண்டர்கள் பலரும் இணைந்து, திருச்சுருப்பவனி நடைபெற்ற பகுதியில் தங்கள் ஒழுங்கு நிர்வாகப் பணியை மிகச் சிறப்பாகச் செய்ததனால், பவனி, வாகனத் தரிப்பிடங்கள் உட்பட எவ்வித குழப்பங்களும் இன்றி நேர்த்தியாக இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

திருப்பவனியின் பின்னர், பக்தர்கள் முன்டியடித்துக் கொண்டு தேவதாயாரின் திருச்சுருபத்தைத் தொட்டு வணங்கி தங்கள் வேண்டுகளைச் சமர்ப்பித்தார்கள். ஆலயத்திற்கு முன்புறமாக, புனித ஆரோக்கிய அன்னை பங்கின் இளைஞர் குழு, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களை வழங்கி பக்தர்களை மகிழ்வித்தார்கள்.

புனித ஆரோக்கிய அன்னை பங்கு நிர்வாகச் சபையினர், பாடகர் குழாம், இளைஞர் குழு, பீடப் பணியாளர்கள், ஆலயத்தின் தன்னார்வத் தொண்டர் குழுவினர், விழாவுக்கு ஆதரவு வழங்கிய வர்த்தகப் பெருமக்கள் மற்றும் பலவிதத்திலும் தங்கள் உதவிகளையும் ஆதரவையும் வழங்கிய அனைவரையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

EASY HOME BUY

வீடு வாங்கவோ?

விற்கவோ?

Buying?

Selling?

Mortgage




For a big decision Call

KIRUBA KIRUSHAN
416-414-5562

"Service with a broad smile"

"WITH A SMALL
DOWN PAYMENT
YOU COULD OWN
YOUR DREAM HOME"



* LOANS
 * MORTGAGES
 * CREDIT COUNSELING
 * INSURANCE (AUTO & LIFE)
 * REAL ESTATE
 * ACCOUNTING
 * SCHOLARSHIP PLAN
 * TRAFFIC TICKETS
 * INSURANCE CLAIMS

J.R.B UNIVERSAL INC.

Almost All Services Available

Bus: (416) 752-7555
Fax: (416) 752-7556
Cell: (416) 937-9081



R.R. Rajkumar
B.Com (Hons) M.B.A

2390 Eglinton Ave, E. Suite-206B Scarborough-ON M1K 2P5

பிரசுரப் பதிவுகள்

கொண்ட எயிட்ஸ் நோயைத் தொற்றச் செய்த செய்தியுடன் இக்கட்டுரை தொடர்கின்றது. 'டிப்ரஷன்' எனப்படும் தாழ்வுச் சிக்கல் நோய் பற்றிய மற்றொரு உடல்நலக் கட்டுரையும் பயனுள்ளதாகப் படைக்கப்பட்டுள்ளது. இன்று புலம்பெயர்ந்த தமிழரிடையே வேகமாகப் பரவி வரும் இந்த தாழ்வுச் சிக்கல் நோய் பற்றிய மருத்துவ விளக்கத்தினை வைத்திய கலாநிதி டேவிட் வீ. பழநிவேல் அவர்கள் விளக்கமாக இவ்விதழில் தந்திருக்கின்றார். இவை தவிர, மாறும் தலைமுறை என்ற எழுத்தாளர் லெ.முருகபுதியின் கட்டுரையும் நெஞ்சின் அலைகள் என்ற தொடரில் டாக்டர் ஸ்ரீதரன் அவர்கள் எழுதும் பிரபஞ்ச நடனம் என்ற கட்டுரையும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

அடுத்ததாக பாரிஸ் எழுத்தாளர் த.சரீஷ் அவர்களின் 'விடியலின் முகவரி' என்ற நூல் பற்றிய அறிமுகத்துக்கு வருகின்றேன். கடந்த ஐ'ன் மாதம் 20ம் திகதி ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவில் ரூயிஸ்பேர்க் நகரில் வெளியீடு செய்யப்பட்ட மூன்று நூல்களில் த.சரீஷ் அவர்களின் 'விடியலின் முகவரி' என்ற நூலும் அடங்குகின்றது. இவ்வெளியீட்டு நிகழ்வில் தாயகத்திலிருந்து வருகை தந்த திரு உடுவை தில்லை நடராஜா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார்.

நூலாசிரியர் த.சரீஷ் அவர்கள் தாயகத்தில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1997 முதல் பாரிஸில் புலம்பெயர்ந்து வாழ்பவர். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு தென்றல் வரும் தெரு என்ற பெயரில் 2002ம் ஆண்டு பாரிஸில் வெளியிடப்பட்டது. விடியலின் முகவரி இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். இவரது கவிதைகள் பல தமிழ் இணையத் தளங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. ரீ.ரீ.என் தொலைக் காட்சியிலும், ஏ.பீ.சி தமிழ் ஒலிபரப்பிலும், புலத்தின் சிறுசஞ்சிகைகளிலும் இவரது படைப்புகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கண்மணிக்குள் ஒரு காது என்ற தலைப்பில் கவிதைத் தொடர் ஒன்றினை பாரிஸ் ஈழமுரசு பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



சரீஷின் இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிவரிகள், கவிதா இலக்கண வரம்புக்கு உட்படாது உணர்வு வரிகளாக இருப்பதனால், வாசகரின் மனதில் எளிதில் இடம்பிடித்துக் கொள்கின்றன. அவை கவிதைகளாகவன்றி கருத்துப் பொறிகளாகளே வாசகரைப் பற்றிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவையாகும். இதில் அடங்கியுள்ள மொத்தம் 90 கவிதைகளும் மனிதநேயத்தைப் பேசுவையாகவும் மண்வாசனை வீசுவனவாகவும், விடுதலைப் போர் பற்றி பரணி பாடுதலாகவும் அமைந்திருப்பது முக்கிய விடயமாகும். இவரது கவிதைகளில் ஈழத் தமிழரின் வாழ்வில் வடுவாகி நெஞ்சில் இடம்பிடித்துக் கொண்ட அவலச் சம்பவங்கள் பல உணர்வுப் பதிவுகளாகியுள்ளன. இவர் சுயஅறிமுகம் செய்து கொள்ளும் பக்கங்களில், தன்னை பின்வருமாறு அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்.

இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் புத்தகத்தை ஒரே நேரத்தில் வாசிக்கத் தெரிந்த வாசகன் நான். ஒரு கிராமத்துக் கலாசாரத்திலிருந்து வந்து முற்றிலும் மாறுபட்ட மேல்நாட்டுக் கலாசார வாழ்க்கையில் வாழும் பழகியவன். மணல் அள்ளி விளையாடிப் பழக்கப்பட்ட கைகளுக்கு பனியள்ளி விளையாடவும் பழக்கப்படுத்திக் கொண்டவன். இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்துகின்றார் இளங்கவிஞர் சரீஷ் அவர்கள்.

சுலகலப்பு தீசன்

416-490-9199

WWW.KALAKALAPPU.NET



சொத்துக்களில்
அழியாச் சொத்து
கல்வி

USC - RESP

கல்விச் சேமிப்புத் திட்டம்

**கனடிய அரசின்
புதிய சலுகைகள்**

பதிவு செய்யப்பட்ட கல்விச்
சேமிப்புத் திட்டத்தை
(RESP) மேலும்
மெருகட்டுவதற்கு கனடிய
அரசு வழங்கும் புதிய
சலுகைகள்

1. தற்பொழுது
வழங்கப்பட்டுக்
கொண்டிருக்கும் 20%
அரசமான்யப் பணம்
(CESG) 2005 தை
மாதம் 1ம் திகதி
தொடக்கம் 30%-40%
ஆக அதிகரிப்பு

2. 2004 தைமாதம் 1ம்
திகதி தொடக்கம்
புத்தாகப் பிறக்கும்
குழந்தைகளிற்கு RESP
இல் வைப்பிலிருவதற்கு
கனடிய அரசுக்
கொடுப்பனவாக
மொத்தம் \$2000
டொலர்கள்.

இலவச ஆலோசனைகளிற்கு
அழையுங்கள்

தயாபரன் ஆறுமுகம்

24 Hrs 416 889-3088

அலுவலகம் 905-426-7713

1-877-789-RESP(7377)

வீடு 905-426-6624

1-888-516-5758 Ext 7543

**ரிச்மன்ட்ஹில்
இந்து ஆலயம்**

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் ரிச்மன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா

ஸ்ரீகணேச துர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச துர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி முன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செவ்வாய்க்- கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவியுள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.


ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேனிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் கவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

Century 21



**Affiliate
Realty Inc.**



வீடு வாங்குதல்
வீடு விற்கல்

அடமான ஒழுங்குகள் பற்றிய
ஆலோசனைகள்

வாடகைப் பணத்தின் ஒரு பகுதியை
உங்களுக்கெனச் சேமித்துவீர்!

அழையுங்கள்:

திர்வி. முருகேசு

Business: 416-281-4900

Residence: 416-298-8643

Pager: 416-281-4900

Thiravie Murugesu

B.A. (Ceylon)

Sales Representative.

11721 Sheppard Ave. East,
Toronto, ON.
M1B 1G3

The Children's Education Trust of Canada



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

**சிவா
கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!**

Siva Kanapathypillai

416 438 0660, 416 438 3578
416 899 6044
இல்லத் தொலைபேசி:
905 472 1139

2வது உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி - 2004

உலகத் தமிழ்க் கவிஞர்களே! பங்கு பற்றுங்கள்!

மொத்தப் பரிசு இரண்டு இலட்சம் (இலங்கை) ரூபாய்
இந்திய ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்

இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்
மாபெரும் கவிதைப் போட்டி

விடயம்: புதுயுகத் தமிழர்

கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள் 31-10-2004

முதற்பரிசு - 250 பவுண்டுகள் - இலங்கை ரூபா 35000

இரண்டாவது பரிசு - 200 பவுண்டுகள் - இலங்கை ரூபா 25000

மூன்றாவது பரிசு - 150 பவுண்டுகள் - இலங்கை ரூபா 15000

ஆறுதல் பரிசில்கள் 25 தலா 25 பவுண்டுகள் - இலங்கை ரூபா 5000 வழங்கப்படும்.

கவிதை அமைப்பு அறுபது (60) வரிகளுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும்.
அனைத்துலகத் தமிழர்களும் பங்குபற்றலாம். கவிதை கருத்தாழம் உள்ளதாகவும்
தலையத்திற்குப் பொருத்தமானதாகவும் இருத்தல் வேண்டும். சொந்த ஆக்கம்
என்பதையும் ஏற்கனவே பிரசுரமாகாத கவிதை என்பதினையும் உறுதி செய்தல்
வேண்டும். அனைத்திலும் நடுவர் தீர்ப்பே இறுதியானது. தெரிவு செய்யப்படும்
கவிதைகள் ஒரு நூலாக வெளியிடப்படும்.

உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இக்கால கட்டத்தில்
உலகெல்லாம் பரந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் புதுயுக வாழ்வு எவ்வாறு
அமையப் போகிறது என்பதற்கு முன்னோடியாக இக்கவிதைப் போட்டி.
மேலதிக விபரங்களுக்கு ஊடகங்களில் வெளிவரும் விளம்பரங்களையும்
செய்திகளையும் அறிவித்தல்களையும் பார்வையிடவும்.

கவிதைகள் அணுப்ப வேண்டிய முகவரி
Organizer

2nd World Poet Contest - 2004

Chuderoi Publication Society

15 Rutland Road, London E7 8PQ, UK

இசைக்கு ஏது எல்லை - நவம்பர் 14, 2004

இசையரங்கத்தின் முயற்சி சாதாரணமானதல்ல. பண்டிதர்கள் திருப்பித் திருப்பிப் பாடும்
கர்னாடக இசையுமல்ல, இளைஞர்களை கண்டியிழுக்கும் சினிமா வகையுமல்ல. இசைக்கு
ஏது எல்லை ஈழத்தமிழ் கவிஞர்களின் பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஈழத்தமிழர்களின்
இசையாய் உருவாக்கம் பெறும் யாகவிழா. எமக்கென்று பாடல் எமக்கென்று இசை என
உருவாக்குவதற்கான முயற்சி. இங்கே கலைஞர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும்,
ரசிகர்களின் வரவேற்பும் மிக முக்கியம்.

சில ஊடகங்களின் விமர்சனங்களும், பல ரசிகர்களின் வேண்டுகோள்களும்,
உறுதிமொழிகளும், கலைஞர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவுகளும் தொடர்ந்து இசைக்கு ஏது
எல்லை நடப்பதற்கு வழிவகுத்திருக்கின்றது. ரசிகர்களுக்கு எமது கலைஞர்களின் திறமையில்
நம்பிக்கை உருவாக வேண்டும் என்பதால் போதிய பயிற்சி எடுத்து மேடையேற அவகாசம்
தேடி இசைக்கு ஏது எல்லையை நவம்பர் 14ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்போட்டுள்ளோம்.
(Warden & Eglinton) சந்திப்புக்கு அருகாமையில் உள்ள சென்ரானியல் கல்லூரி
மண்டபத்தில் மாலை 6:30 க்கு ஆரம்பமாகும்.

இசைக்கு ஏது எல்லைக்கான நுழைவுச் சீட்டுக்களை மண்டப வாயிலிலே பெற்றுக்
கொள்ளலாம். ஆனால் இணையத்தளம் மூலம் முன்சுட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
www.isaiyarangam.com வாருங்கள். எல்லோரும் கூடி இசை வளர்ப்போம். நன்றி !

இசையரங்கம்

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip. Orth (Oslo), General Practitioner Mainly Orthodontics
பற்களை ஒழுங்குபடுத்தும் பல்வகைத்தியர்

Dr. SABAPATHY RAVEENDRAN

B.D.S, M.S, F.D.S.R.C.S (Eng), General Practitioner

DR. ALI ADIPBFAR

D.D.S, M.D, F.R.C.D (C), Plastic Surgeon

Dr. MEHRAN MOJGANI


D.D.S, Dip.Perio, Gum Specialist, பல்முருக வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S, குடும்ப பல் வைத்தியர்


Dr. FELOMINA NOLASCO

B.D.S, குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE


3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை



ஓம்

அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சீவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புகருடுவீ-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய நிரதம் குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புன்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை தகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய ஹொலங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்



416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள் இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்